வாக்காளர் பட்டியல் 2021 S22 தமிழ்நாடு

சட்டமன்றத் தொகுதி எண், பெயர் மற்றும் ஒதுக்கீட்டுத்தகுதி நிலை : 4 - திருவள்ளூர் (பொது)	பாகம் எண் 91

சட்டமன்றத் தொகுதி அடங்கியுள்ள நாடாளுமன்றத் தொகுதியின் எண், பெயர் மற்றும் ஒதுக்கீட்டுத்தகுதி நிலை : 1 - திருவள்ளூர் (தனி)

1.திருத்தத்தின் விவரங்கள்

திருத்தப்படும் ஆண்டு	2021
தகுதியேற்படுத்தும் நாள்	01-01-2021
திருத்தத்தின் வகை	சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2021
பட்டியல் வெளியிடப்பட்ட நாள்	20-01-2021

பட்டியல் வகை

16-11-2020 அன்று வெளியிடப்பட்ட, சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2021 ன் அடிப்படைப் பட்டியலோடு ஒருங்கிணைக்கப்பட்ட அத்திருத்தத்தின் சேர்த்தல்கள் அடங்கிய துணைப்பட்டியல் -1 மற்றும் அதனையடுத்த 20-1-2021 முதல் 19-3-2021 வரையிலான தொடர் திருத்த காலத்தின் துணைப்பட்டியல் 2 (துணை பட்டியல்கள் 1 மற்றும் 2 இல் உள்ள நீக்கங்களும் திருத்தங்களும் அடிப்படை பட்டியலில் குறியிடப்பட்டுள்ளன)

2.பாகத்தின் விவரங்கள் மற்றும் வாக்குச்சாவடிக்கான பரப்பளவு

இந்த பாகத்தில் பாகத்தின் கீழ்வரும் பிரிவின் எண் மற்றும் பெயர்

1. சின்னம்மாபேட்டை (ஊ), விநாயகர் கோயில்தெரு மேற்கு (வார்டு-2)
2. சின்னம்மாபேட்டை (ஊ), அம்பேத்கார் நகர் (வார்டு-2)

999. அயல்நாடு வாழ் வாக்காளர்கள், -

முக்கிய நகரம் (அ) கிராமம்	:	சின்னம்மாபேட்டை
கி.நி.அ மண்டலம்	:	சின்னம்மாபேட்டை (ஊ)
பிர்கா	:	திருவேலங்காடு
காவல் நிலையம்	:	திருவலாங்காடு
வட்டம்	:	திருத்தணி
மாவட்டம்	:	திருவள்ளூர்
அஞ்சலகக்குறியீட்டெண்	:	631210

3.வாக்குச் சாவடியின் விவரங்கள்

வாக்குச்சாவடியின் எண் மற்றும் பெயர்

91-ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

வாக்குச்சாவடியின் முகவரி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -கிழக்கு முகம் தெற்கு பக்க அறை, சின்னமாபேட்டை-631210

வாக்குச்சாவடியின் வகைப்பாடு (ஆண் / பெண் / பொது)	பொது
துணை வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை	0



4.வாக்காளர்களின் எண்ணிக்கை

தொடங்கும் வரிசை எண்	முடியும் வரிசை எண்	நிகர வாக்காளர்களின் எண்ணிக்கை			
		ஆண்	பெண்	மூன்றாம் பாலினம்	மொத்தம்
1	693	335	349	0	684

வாக்காளர் பதிவு அதிகாரியின் கையொப்பம்

Nazri Naksha	Google Map View
	

Polling Station Building Front View	Polling Station Front View
	

CAD View	Key MAP View
	

CAD View:

Key MAP View:

பிரிவு எண் மற்றும் பெயர் : 1-சின்னம்மாபேட்டை (ஊ), விநாயகர் கோயில்தெரு மேற்கு (வார்டு-2)

1 IXT1324276 பெயர்: ராகசுதா - தந்தை பெயர்: தணிகைவேல் - வீட்டு எண்: nil வயது: 30 பாலினம் : பெண் Photo is Available	2 IXT0555227 பெயர்: பாகிருஷ்ணன் - தந்தை பெயர்: கனபதி - வீட்டு எண்: 1 வயது: 78 பாலினம் : ஆண் Photo is Available	3 IXT0555250 பெயர்: மனோன்மணி - கணவர் பெயர்: பாலகிருஷ்ணன் - வீட்டு எண்: 1 வயது: 71 பாலினம் : பெண் Photo is Available
4 IXT1355114 பெயர்: சாந்தி - கணவர் பெயர்: ஆறுமுகம் - வீட்டு எண்: 1 வயது: 48 பாலினம் : பெண் Photo is Available	5 IXT0905992 பெயர்: கோவிந்தராஜ் - தாய் பெயர்: அமிர்த்தம்மாள் - வீட்டு எண்: 1 வயது: 39 பாலினம் : ஆண் Photo is Available	6 IXT1401652 பெயர்: நவநீதம் - தந்தை பெயர்: ஜான் புஷ்பராஜ் - வீட்டு எண்: 1 வயது: 32 பாலினம் : பெண் Photo is Available
7 IXT1355163 பெயர்: கீதாபிரியா - கணவர் பெயர்: வெங்கடேசன் - வீட்டு எண்: 1 வயது: 27 பாலினம் : பெண் Photo is Available	8 IXT1355148 பெயர்: அவினா - கணவர் பெயர்: ராஜ்கனேஷ் - வீட்டு எண்: 1 வயது: 26 பாலினம் : பெண் Photo is Available	9 IXT1401645 பெயர்: பிரபுதேவா - தந்தை பெயர்: கனகராஜன் - வீட்டு எண்: 1 வயது: 26 பாலினம் : ஆண் Photo is Available
10 IXT0906206 பெயர்: சிவரஞ்சனி - தாய் பெயர்: செல்வி - வீட்டு எண்: 1 வயது: 26 பாலினம் : பெண் Photo is Available	11 IXT0906065 பெயர்: வினோத்குமார் - தந்தை பெயர்: ராஜேந்திரன் - வீட்டு எண்: 1 வயது: 24 பாலினம் : ஆண் Photo is Available	12 IXT1355197 பெயர்: கோபி - தந்தை பெயர்: அண்ணாமலை - வீட்டு எண்: 1 வயது: 22 பாலினம் : ஆண் Photo is Available
13 IXT1460518 பெயர்: ஆர்த்தி.ச கணவர் பெயர்: வேல் முருகன் வீட்டு எண்: 1 வயது: 22 பாலினம் : பெண் Photo is Available	14 IXT0687186 பெயர்: முருகன் - தந்தை பெயர்: பாலு - வீட்டு எண்: 2 வயது: 39 பாலினம் : ஆண் Photo is Available	15 IXT0687194 பெயர்: சசிகலா - கணவர் பெயர்: முருகன் - வீட்டு எண்: 2 வயது: 37 பாலினம் : பெண் Photo is Available
16 IXT0687137 பெயர்: தயாநிதி - தந்தை பெயர்: சண்முகம் - வீட்டு எண்: 2 வயது: 28 பாலினம் : ஆண் Photo is Available	S 17 IXT0686857 பெயர்: செல்வி - தந்தை பெயர்: சண்முகம் - வீட்டு எண்: 2 வயது: 27 பாலினம் : பெண் DELETED Photo is Available	# 18 IXT0686873 பெயர்: கார்த்திக் - தந்தை பெயர்: நடராஜன் - வீட்டு எண்: 2 வயது: 28 பாலினம் : ஆண் Photo is Available
19 IXT0686949 பெயர்: பார்த்திபன் - தந்தை பெயர்: முருகன் - வீட்டு எண்: 2 வயது: 27 பாலினம் : ஆண் Photo is Available	20 IXT0686998 பெயர்: ரகுராம் - தந்தை பெயர்: விஜயகுமார் - வீட்டு எண்: 2 வயது: 26 பாலினம் : ஆண் Photo is Available	21 IXT0687178 பெயர்: ராஜாஷ் - தந்தை பெயர்: உதயக்குமார் - வீட்டு எண்: 2 வயது: 26 பாலினம் : ஆண் Photo is Available
22 IXT0906255 பெயர்: சந்தியா ராணி - தந்தை பெயர்: தேவராஜ் - வீட்டு எண்: 2 வயது: 25 பாலினம் : பெண் Photo is Available	23 IXT1401827 பெயர்: கோதை - கணவர் பெயர்: சௌந்தர பாண்டியன் - வீட்டு எண்: 2 வயது: 24 பாலினம் : பெண் Photo is Available	24 IXT1401785 பெயர்: குமுதா - கணவர் பெயர்: மகேஷ் - வீட்டு எண்: 3 வயது: 25 பாலினம் : பெண் Photo is Available
25 IXT1278886 பெயர்: சுராஜ் குமார் - தாய் பெயர்: மோகன் குமார் - வீட்டு எண்: 23 வயது: 24 பாலினம் : ஆண் Photo is Available	26 IXT0031997 பெயர்: ரவணம்மாள் - கணவர் பெயர்: கண்ணியப்பர் - வீட்டு எண்: 23B வயது: 62 பாலினம் : பெண் Photo is Available	27 IXT0032656 பெயர்: விஜயகுமாரி - கணவர் பெயர்: குணன் - வீட்டு எண்: 32 வயது: 45 பாலினம் : பெண் Photo is Available
28 IXT0906594 பெயர்: சுமித்ரா தேவி - கணவர் பெயர்: ராஜேஸ்வரன் - வீட்டு எண்: 3-2 வயது: 31 பாலினம் : பெண் Photo is Available	29 IXT1278878 பெயர்: யுவராஜ் - தந்தை பெயர்: சினிவாசன் - வீட்டு எண்: 35 வயது: 29 பாலினம் : ஆண் Photo is Available	30 IXT1355262 பெயர்: ஜெயசித்ரா - கணவர் பெயர்: சீனிவாசன் - வீட்டு எண்: 35A வயது: 45 பாலினம் : பெண் Photo is Available

பிரிவு எண் மற்றும் பெயர் : 1-சின்னம்மாபேட்டை (ஊ), விநாயகர் கோயில்தெரு மேற்கு (வார்டு-2)

31 IXT2314847 பெயர்: பிரபாகரன் தந்தை பெயர்: சுப்பிரமணி வீட்டு எண்: 3/6பீ வயது: 19 பாலினம் : ஆண் Photo is Available	32 IXT1068469 பெயர்: பழனி - தந்தை பெயர்: வேலு - வீட்டு எண்: 3-7 வயது: 24 பாலினம் : ஆண் Photo is Available	33 IXT0481622 பெயர்: சித்ரா - கணவர் பெயர்: வெங்கடேசன் - வீட்டு எண்: 3/8 வயது: 34 பாலினம் : பெண் Photo is Available
34 IXT0906602 பெயர்: வனிதா - கணவர் பெயர்: சீனிவாசன் - வீட்டு எண்: 3-8 வயது: 25 பாலினம் : பெண் Photo is Available	35 LFV4439568 பெயர்: லட்சுமி - தந்தை பெயர்: கோவிந்தம்மாள் - வீட்டு எண்: 57C வயது: 32 பாலினம் : பெண் Photo is Available	36 IXT0807065 பெயர்: நஜீமா - கணவர் பெயர்: ரஹ்மத்துல்லா - வீட்டு எண்: 62 வயது: 29 பாலினம் : பெண் Photo is Available
37 IXT1513613 பெயர்: மனோஜ் குமார் தந்தை பெயர்: குமரன் வீட்டு எண்: 78 வயது: 20 பாலினம் : ஆண் Photo is Available	38 IXT1552363 பெயர்: பூங்குழலி கணவர் பெயர்: மோத்திநாத் வீ வீட்டு எண்: 79 வயது: 35 பாலினம் : பெண் Photo is Available	39 IXT1136613 பெயர்: சிவகாமி - கணவர் பெயர்: ஜோதிவிநாயகம் - வீட்டு எண்: 94 வயது: 26 பாலினம் : பெண் Photo is Available
40 IXT0981332 பெயர்: ரமேஷ் - தந்தை பெயர்: சௌரப் சந்த் - வீட்டு எண்: 95 வயது: 24 பாலினம் : ஆண் Photo is Available	41 IXT1355239 பெயர்: சுமிதா - தந்தை பெயர்: பிரசாத் - வீட்டு எண்: 95 வயது: 22 பாலினம் : பெண் Photo is Available	42 IXT0905760 பெயர்: வேலாயுதம் - தந்தை பெயர்: ஏகாம்பரம் - வீட்டு எண்: 9-6 வயது: 71 பாலினம் : ஆண் Photo is Available
43 IXT0906339 பெயர்: ஸ்டெல்லா - தந்தை பெயர்: ரமேஷ் - வீட்டு எண்: 1-15 வயது: 27 பாலினம் : பெண் Photo is Available	44 IXT1504554 பெயர்: யுவஹு தந்தை பெயர்: பரமசிவம் வீட்டு எண்: 1/16ஏ வயது: 20 பாலினம் : பெண் Photo is Available	45 IXT1199165 பெயர்: கன்னியப்பன் - தந்தை பெயர்: நரசிம்மன் - வீட்டு எண்: 1-21 வயது: 34 பாலினம் : ஆண் Photo is Available
46 IXT1532555 பெயர்: சிரஞ்சீவி தந்தை பெயர்: ஆறுமுகம் வீட்டு எண்: 125எ வயது: 23 பாலினம் : ஆண் Photo is Available	47 IXT1471929 பெயர்: ஜெயஸ்ரீ தந்தை பெயர்: சரவணன் வீட்டு எண்: 1/33 வயது: 23 பாலினம் : பெண் Photo is Available	48 LFV4439576 பெயர்: திருமலைவாசன் - தந்தை பெயர்: கோவிந்தராஜ் - வீட்டு எண்: 148B வயது: 33 பாலினம் : ஆண் Photo is Available
49 IXT1401736 பெயர்: வெங்கட்டரமணி - தந்தை பெயர்: ராமகிருஷ்ணன் - வீட்டு எண்: 16-7 வயது: 73 பாலினம் : ஆண் Photo is Available	50 IXT1532563 பெயர்: ஷர்மிளா தந்தை பெயர்: சுப்பிரமணி வீட்டு எண்: 1/71 வயது: 24 பாலினம் : பெண் Photo is Available	51 IXT0906057 பெயர்: சுப்பிரமணி - தாய் பெயர்: அமிர்த்தம்மாள் - வீட்டு எண்: 1-71A வயது: 53 பாலினம் : ஆண் Photo is Available
52 IXT0906040 பெயர்: சரண்யா - தந்தை பெயர்: சுப்பிரமணி - வீட்டு எண்: 1-71A வயது: 25 பாலினம் : பெண் Photo is Available	53 IXT0032623 பெயர்: சீதாலட்சுமி - கணவர் பெயர்: ரமேஷ் - வீட்டு எண்: 1-74 வயது: 42 பாலினம் : பெண் Photo is Available	54 IXT1324284 பெயர்: ராஜசுவேதா - தந்தை பெயர்: ரமேஷ் - வீட்டு எண்: 1-74 வயது: 23 பாலினம் : பெண் Photo is Available
55 IXT1526359 பெயர்: ராஜா தந்தை பெயர்: கங்காதரன் வீட்டு எண்: 1/75 வயது: 48 பாலினம் : ஆண் Photo is Available	56 IXT1546522 பெயர்: ரா. ஆகாஷ் ராஜ் தந்தை பெயர்: ராஜா வீட்டு எண்: 1/75 வயது: 22 பாலினம் : ஆண் Photo is Available	57 IXT1199140 பெயர்: மீனா - தந்தை பெயர்: சஞ்சீவி - வீட்டு எண்: 1-76 வயது: 25 பாலினம் : பெண் Photo is Available
58 IXT1427020 பெயர்: சிவகுமார் தாய் பெயர்: பவானி வீட்டு எண்: 1/81 வயது: 21 பாலினம் : பெண் Photo is Available	# 59 IXT2281590 பெயர்: ராம் குமார் தந்தை பெயர்: பிச்சைக்கான் வீட்டு எண்: 1/82 வயது: 19 பாலினம் : ஆண் Photo is Available	60 IXT2271872 பெயர்: பொன்னன் தந்தை பெயர்: தர்மன் வீட்டு எண்: 1/86 வயது: 39 பாலினம் : ஆண் Photo is Available

பிரிவு எண் மற்றும் பெயர் : 1-சின்னம்மாபேட்டை (ஊ), விநாயகர் கோயில்தெரு மேற்கு (வார்டு-2)

61 IXT2319432 பெயர்: வேதநாயகி கணவர் பெயர்: பொன்னன் வீட்டு எண்: 1/86 வயது: 29 பாலினம் : பெண் Photo is Available	62 IXT1068477 பெயர்: வரலட்சுமி - கணவர் பெயர்: யுவராஜ் - வீட்டு எண்: 1-94 வயது: 29 பாலினம் : பெண் Photo is Available	63 IXT0906180 பெயர்: ரூபிணி - கணவர் பெயர்: சங்கரலிங்கம் - வீட்டு எண்: 2-11 வயது: 25 பாலினம் : பெண் Photo is Available
64 IXT1532548 பெயர்: கார்த்திகேயன் தந்தை பெயர்: ஜானகிராமன் வீட்டு எண்: 21/3 வயது: 20 பாலினம் : ஆண் Photo is Available	65 IXT2320687 பெயர்: புருஷோத்தமன் தந்தை பெயர்: ஜநக்ஜிராமந வீட்டு எண்: 21/3 வயது: 19 பாலினம் : ஆண் Photo is Available	66 IXT0906172 பெயர்: அருண்குமார் - தந்தை பெயர்: சுப்பிரமணி - வீட்டு எண்: 2-14 வயது: 25 பாலினம் : ஆண் Photo is Available
67 IXT0906156 பெயர்: பிரியங்கா - தந்தை பெயர்: கோவிந்தராஜ் - வீட்டு எண்: 2-49 வயது: 24 பாலினம் : பெண் Photo is Available	68 IXT1401751 பெயர்: அர்ச்சனா - தந்தை பெயர்: கோவிந்தராஜ் - வீட்டு எண்: 2-49 வயது: 22 பாலினம் : பெண் Photo is Available	69 IXT1401744 பெயர்: சுப்பிரமணி - தந்தை பெயர்: ஏழுமலை - வீட்டு எண்: 2/53 வயது: 22 பாலினம் : ஆண் Photo is Available
70 IXT0032664 பெயர்: சிவசரவணன் - தந்தை பெயர்: விஸ்வநாதன் - வீட்டு எண்: 263 வயது: 41 பாலினம் : ஆண் Photo is Available	71 IXT1460526 பெயர்: பிரசன்னா கணவர் பெயர்: சரவணன் வீட்டு எண்: 274 வயது: 26 பாலினம் : பெண் Photo is Available	72 IXT1478049 பெயர்: கோகுல் ராஜ் தந்தை பெயர்: திருமூர்த்தி வீட்டு எண்: 3/11 வயது: 20 பாலினம் : ஆண் Photo is Available
73 IXT1826460 பெயர்: திருமூர்த்தி - தந்தை பெயர்: துரைசாமி - வீட்டு எண்: 3-11 வயது: 48 பாலினம் : ஆண் Photo is Available	74 IXT1437318 பெயர்: மேனகா தந்தை பெயர்: திருமூர்த்தி வீட்டு எண்: 3-11 வயது: 21 பாலினம் : ஆண் Photo is Available	75 IXT0981357 பெயர்: விஜய் - தந்தை பெயர்: ஏழுமலை - வீட்டு எண்: 319 வயது: 24 பாலினம் : ஆண் Photo is Available
76 IXT0033076 பெயர்: சிவகுமார் - தந்தை பெயர்: நடராஜன் - வீட்டு எண்: 3-24 வயது: 32 பாலினம் : ஆண் Photo is Available	77 IXT0905729 பெயர்: தேவிகா - கணவர் பெயர்: ஜனார்த்தனன் - வீட்டு எண்: 3-28 வயது: 29 பாலினம் : பெண் Photo is Available	78 IXT1504562 பெயர்: ஸ்ரீதர் தந்தை பெயர்: ஆறுமுகம் வீட்டு எண்: 3/30 வயது: 20 பாலினம் : ஆண் Photo is Available
79 IXT1355189 பெயர்: லோக பாலாஜி - தந்தை பெயர்: ஆறுமுகம் - வீட்டு எண்: 3-30 வயது: 22 பாலினம் : ஆண் Photo is Available	80 IXT1472042 பெயர்: ரம்யா தந்தை பெயர்: மணி வீட்டு எண்: 3/33 வயது: 21 பாலினம் : பெண் Photo is Available	81 IXT1471952 பெயர்: ரஞ்சித் குமார் தந்தை பெயர்: சம்பத் வீட்டு எண்: 3/34 வயது: 21 பாலினம் : ஆண் Photo is Available
82 IXT1492305 பெயர்: லாவண்யா தந்தை பெயர்: முருகன் வீட்டு எண்: 3/35 வயது: 21 பாலினம் : பெண் Photo is Available	83 IXT2281624 பெயர்: சாதனா தந்தை பெயர்: முருகன் வீட்டு எண்: 3/35 வயது: 19 பாலினம் : பெண் Photo is Available	84 IXT1471978 பெயர்: கௌதமி தந்தை பெயர்: ரமேஷ் வீட்டு எண்: 3/37 வயது: 21 பாலினம் : பெண் Photo is Available
85 IXT1471960 பெயர்: இந்துமதி தந்தை பெயர்: சீனிவாசன் வீட்டு எண்: 3/37 வயது: 21 பாலினம் : பெண் Photo is Available	86 IXT1471937 பெயர்: செல்வி தந்தை பெயர்: ரமேஷ் வீட்டு எண்: 3/37 வயது: 20 பாலினம் : பெண் Photo is Available	87 IXT1471945 பெயர்: சிந்து தந்தை பெயர்: சீனிவாசன் வீட்டு எண்: 3/37 வயது: 20 பாலினம் : பெண் Photo is Available
88 IXT1826478 பெயர்: சீனிவாசன் - தந்தை பெயர்: முனிரத்தினம் - வீட்டு எண்: 3-37 வயது: 49 பாலினம் : ஆண் Photo is Available	89 LFV2732121 பெயர்: நாகஜோதி - கணவர் பெயர்: சீனிவாசன் - வீட்டு எண்: 3-37 வயது: 42 பாலினம் : பெண் Photo is Available	90 IXT0906115 பெயர்: வெங்கடேசன் - தந்தை பெயர்: செல்வம் - வீட்டு எண்: 3-42 வயது: 28 பாலினம் : ஆண் Photo is Available

91 IXT1546530 பெயர்: பா. சந்தியா தந்தை பெயர்: பாலு வீட்டு எண்: 3/44 வயது: 21 பாலினம் : பெண் Photo is Available	92 IXT2281673 பெயர்: சரண்யா தந்தை பெயர்: பாலு வீட்டு எண்: 3/44 வயது: 19 பாலினம் : பெண் Photo is Available	93 IXT1401777 பெயர்: திவ்யா ஸ்ரீ - தந்தை பெயர்: சந்திரன் - வீட்டு எண்: 345 வயது: 22 பாலினம் : பெண் Photo is Available
94 IXT1546142 பெயர்: s. ரஞ்சித் தந்தை பெயர்: சேட்டு வீட்டு எண்: 3/68 வயது: 24 பாலினம் : ஆண் Photo is Available	95 IXT1441450 பெயர்: ரஞ்சிதா தந்தை பெயர்: சேட்டு வீட்டு எண்: 3/68 வயது: 21 பாலினம் : பெண் Photo is Available	96 IXT0031245 பெயர்: ரேவதி - தந்தை பெயர்: புருஷோத்தமன் - வீட்டு எண்: 389 வயது: 33 பாலினம் : பெண் Photo is Available
97 IXT0807347 பெயர்: பாபு - தந்தை பெயர்: புருஷோத்தமன் - வீட்டு எண்: 389 வயது: 30 பாலினம் : ஆண் Photo is Available	98 LFV4379475 பெயர்: சரோஜம்மா - கணவர் பெயர்: கருணாகரன் - வீட்டு எண்: 413 வயது: 46 பாலினம் : பெண் Photo is Available	99 IXT1826486 பெயர்: கதிர்வேலு - தந்தை பெயர்: முனுசாமி - வீட்டு எண்: 414 வயது: 58 பாலினம் : ஆண் Photo is Available
100 IXT1826494 பெயர்: லட்சுமி - கணவர் பெயர்: கதிர்வேலு - வீட்டு எண்: 414 வயது: 50 பாலினம் : பெண் Photo is Available	101 LFV4439592 பெயர்: தேவி - கணவர் பெயர்: கணேஷ் - வீட்டு எண்: 476 வயது: 43 பாலினம் : பெண் Photo is Available	102 LFV4439600 பெயர்: கணேஷ் - தந்தை பெயர்: வரதராஜலு - வீட்டு எண்: 476A வயது: 56 பாலினம் : ஆண் Photo is Available
103 IXT1068444 பெயர்: பாலாஜி - தந்தை பெயர்: நரசிம்மன் - வீட்டு எண்: 4-87 வயது: 24 பாலினம் : ஆண் Photo is Available	104 LFV4379566 பெயர்: செல்வபதி - தந்தை பெயர்: முனுசாமி - வீட்டு எண்: 492 வயது: 37 பாலினம் : ஆண் Photo is Available	105 LFV4400750 பெயர்: நிரோஷா - தந்தை பெயர்: நடராஜன் - வீட்டு எண்: 498 வயது: 34 பாலினம் : பெண் Photo is Available
106 IXT1826502 பெயர்: சீனிவாசன் - தந்தை பெயர்: சண்முகம் - வீட்டு எண்: 505 வயது: 54 பாலினம் : ஆண் Photo is Available	107 IXT1826510 பெயர்: தேவி - கணவர் பெயர்: சீனிவாசன் - வீட்டு எண்: 505 வயது: 49 பாலினம் : பெண் Photo is Available	108 LFV4400834 பெயர்: நரசிம்மன் - தந்தை பெயர்: தனியன் - வீட்டு எண்: 510 வயது: 61 பாலினம் : ஆண் Photo is Available
109 IXT1826528 பெயர்: பங்காரு - தந்தை பெயர்: ரத்தினம் - வீட்டு எண்: 523 வயது: 71 பாலினம் : ஆண் Photo is Available	110 IXT1826536 பெயர்: பவுனம்மாள் - கணவர் பெயர்: பங்காரு - வீட்டு எண்: 523 வயது: 65 பாலினம் : பெண் Photo is Available	111 IXT1826544 பெயர்: நாகராஜ் - தந்தை பெயர்: பங்காரு - வீட்டு எண்: 523 வயது: 45 பாலினம் : ஆண் Photo is Available
112 LFV3679750 பெயர்: லதா - கணவர் பெயர்: நாகராஜ் - வீட்டு எண்: 523 வயது: 36 பாலினம் : பெண் Photo is Available	113 IXT1826551 பெயர்: ஆறுமுகம் - தந்தை பெயர்: செல்வன் - வீட்டு எண்: 525 வயது: 58 பாலினம் : ஆண் Photo is Available	114 LFV4439618 பெயர்: தியாகராஜன் - தந்தை பெயர்: ஆறுமுகம் - வீட்டு எண்: 525 வயது: 31 பாலினம் : ஆண் Photo is Available
115 IXT1826569 பெயர்: லலிதா - கணவர் பெயர்: ராமலிங்கம் - வீட்டு எண்: 526 வயது: 67 பாலினம் : பெண் Photo is Available	116 IXT1826577 பெயர்: ராணி - கணவர் பெயர்: மணி - வீட்டு எண்: 526 வயது: 62 பாலினம் : பெண் Photo is Available	117 LFV4306700 பெயர்: உஷா - கணவர் பெயர்: சண்முகம் - வீட்டு எண்: 526 வயது: 47 பாலினம் : பெண் Photo is Available
118 IXT1826585 பெயர்: பாலாஜி - தந்தை பெயர்: ராமலிங்கம் - வீட்டு எண்: 526 வயது: 45 பாலினம் : ஆண் Photo is Available	119 IXT1826593 பெயர்: தாட்சாயணி - கணவர் பெயர்: கண்ணன் - வீட்டு எண்: 527 வயது: 84 பாலினம் : பெண் Photo is Available	120 IXT1826601 பெயர்: வேலு - தந்தை பெயர்: கண்ணன் - வீட்டு எண்: 527 வயது: 51 பாலினம் : ஆண் Photo is Available

121 IXT1826619 பெயர்: ஜெய்சித்ரா - கணவர் பெயர்: வேலு - வீட்டு எண்: 527 வயது: 46 பாலினம் : பெண் Photo is Available	122 IXT1826627 பெயர்: சண்முகம் - தந்தை பெயர்: கிருஷ்ணசுவாமி - வீட்டு எண்: 528 வயது: 73 பாலினம் : ஆண் Photo is Available	123 IXT1826635 பெயர்: அலமேலு - கணவர் பெயர்: சண்முகம் - வீட்டு எண்: 528 வயது: 63 பாலினம் : பெண் Photo is Available
124 LFV4306718 பெயர்: வெங்கடேசன் - தந்தை பெயர்: சண்முகம் - வீட்டு எண்: 528 வயது: 42 பாலினம் : ஆண் Photo is Available	125 LFV3250289 பெயர்: சீனிவாசன் - தந்தை பெயர்: சண்முகம் - வீட்டு எண்: 528 வயது: 42 பாலினம் : ஆண் Photo is Available	126 IXT1826643 பெயர்: சிந்தாமணி - கணவர் பெயர்: கிஷ்டன் - வீட்டு எண்: 529 வயது: 78 பாலினம் : பெண் Photo is Available
127 LFV4306676 பெயர்: சண்முகம் - தந்தை பெயர்: மதுரை - வீட்டு எண்: 529 வயது: 53 பாலினம் : ஆண் Photo is Available	128 LFV4306783 பெயர்: கௌரி - கணவர் பெயர்: கிஷ்டன் - வீட்டு எண்: 529 வயது: 45 பாலினம் : பெண் Photo is Available	129 IXT1826650 பெயர்: நீலகண்டன் - தந்தை பெயர்: துரைசாமி - வீட்டு எண்: 531 வயது: 51 பாலினம் : ஆண் Photo is Available
130 LFV3681061 பெயர்: தமிழ்செல்வி - கணவர் பெயர்: திருமுர்த்தி - வீட்டு எண்: 531 வயது: 46 பாலினம் : பெண் Photo is Available	131 LFV4306791 பெயர்: அஞ்சலி - கணவர் பெயர்: நீலகண்டன் - வீட்டு எண்: 531 வயது: 42 பாலினம் : பெண் Photo is Available	132 IXT1826668 பெயர்: மீனாட்சி - கணவர் பெயர்: பாலு - வீட்டு எண்: 532 வயது: 51 பாலினம் : பெண் Photo is Available
133 LFV3252491 பெயர்: தேவி - கணவர் பெயர்: சுப்பிரமணி - வீட்டு எண்: 532 வயது: 51 பாலினம் : பெண் Photo is Available	134 IXT1826676 பெயர்: சுப்பிரமணி - தந்தை பெயர்: பாலு - வீட்டு எண்: 532 வயது: 50 பாலினம் : ஆண் Photo is Available	135 IXT1826684 பெயர்: கருணாகரன் - தந்தை பெயர்: சிதம்பரம் - வீட்டு எண்: 533 வயது: 67 பாலினம் : ஆண் Photo is Available
136 IXT1826692 பெயர்: ராணி - கணவர் பெயர்: கருணாகரன் - வீட்டு எண்: 533 வயது: 62 பாலினம் : பெண் Photo is Available	137 IXT1826700 பெயர்: வெங்கடேசன் - தந்தை பெயர்: மாசிலாமணி - வீட்டு எண்: 536 வயது: 51 பாலினம் : ஆண் Photo is Available	138 IXT1826718 பெயர்: ஆனந்தி - கணவர் பெயர்: வெங்கடேசன் - வீட்டு எண்: 536 வயது: 48 பாலினம் : பெண் Photo is Available
139 IXT1826726 பெயர்: சுந்தரம் - தந்தை பெயர்: அருணாசலம் - வீட்டு எண்: 538 வயது: 68 பாலினம் : ஆண் Photo is Available	140 IXT1826734 பெயர்: ஜோதி - கணவர் பெயர்: சுந்தரம் - வீட்டு எண்: 538 வயது: 58 பாலினம் : பெண் Photo is Available	141 LFV4439626 பெயர்: நரேந்திரகுமார் - தந்தை பெயர்: சுந்தரம் - வீட்டு எண்: 538 வயது: 33 பாலினம் : ஆண் Photo is Available
142 IXT1826742 பெயர்: மீனாட்சி - கணவர் பெயர்: ஏழுமலை - வீட்டு எண்: 539 வயது: 46 பாலினம் : பெண் Photo is Available	143 IXT1826759 பெயர்: பத்மா - கணவர் பெயர்: வரதன் - வீட்டு எண்: 540 வயது: 71 பாலினம் : பெண் Photo is Available	144 IXT1826767 பெயர்: செல்லம்மாள் - கணவர் பெயர்: பழனி - வீட்டு எண்: 540 வயது: 54 பாலினம் : பெண் Photo is Available
145 IXT1826775 பெயர்: குப்பம்மாள் - கணவர் பெயர்: பத்ராச்சலம் - வீட்டு எண்: 541 வயது: 80 பாலினம் : பெண் Photo is Available	146 LFV4306627 பெயர்: சாமுண்டீஸ்வரி - கணவர் பெயர்: ஜானகிராமன் - வீட்டு எண்: 541 வயது: 40 பாலினம் : பெண் Photo is Available	147 IXT1826783 பெயர்: சிவகுமார் - தந்தை பெயர்: சண்முகம் - வீட்டு எண்: 542 வயது: 55 பாலினம் : ஆண் Photo is Available
148 IXT1826791 பெயர்: சசிபாமா - கணவர் பெயர்: சிவகுமார் - வீட்டு எண்: 542 வயது: 50 பாலினம் : பெண் Photo is Available	149 IXT1826817 பெயர்: கணபதி - தந்தை பெயர்: விநாயகம் - வீட்டு எண்: 543 வயது: 55 பாலினம் : ஆண் Photo is Available	150 IXT1826825 பெயர்: இந்திரா - கணவர் பெயர்: கணபதி - வீட்டு எண்: 543 வயது: 50 பாலினம் : பெண் Photo is Available

151 IXT1826833 பெயர்: நடராசன் - தந்தை பெயர்: சிதம்பரம் - வீட்டு எண்: 544 வயது: 59 பாலினம் : ஆண் Photo is Available	152 IXT1826841 பெயர்: செல்லம்மாள் - கணவர் பெயர்: நடராசன் - வீட்டு எண்: 544 வயது: 56 பாலினம் : பெண் Photo is Available	153 LFV2018695 பெயர்: விஜயகுமார் - தந்தை பெயர்: ராஜகோபால் - வீட்டு எண்: 545 வயது: 63 பாலினம் : ஆண் Photo is Available
154 LFV2018703 பெயர்: கற்பகம் - கணவர் பெயர்: விஜயகுமார் - வீட்டு எண்: 545 வயது: 56 பாலினம் : பெண் Photo is Available	155 IXT1826858 பெயர்: கௌரி - கணவர் பெயர்: தேவராஜ் - வீட்டு எண்: 545 வயது: 56 பாலினம் : பெண் Photo is Available	156 IXT1826866 பெயர்: முனுசாமி - தந்தை பெயர்: கிருஷ்ணசாமி - வீட்டு எண்: 545 வயது: 53 பாலினம் : ஆண் Photo is Available
157 IXT1826874 பெயர்: பாஸ்கரன் - தந்தை பெயர்: கிருஷ்ணசாமி - வீட்டு எண்: 545 வயது: 52 பாலினம் : ஆண் Photo is Available	158 IXT1826882 பெயர்: சாந்தி - கணவர் பெயர்: பாஸ்கரன் - வீட்டு எண்: 545 வயது: 51 பாலினம் : பெண் Photo is Available	159 LFV3252095 பெயர்: சாந்தி - கணவர் பெயர்: கண்ணாயிரம் - வீட்டு எண்: 545 வயது: 44 பாலினம் : பெண் Photo is Available
160 LFV4304499 பெயர்: ராஜேஷ் - தந்தை பெயர்: முனுசாமி - வீட்டு எண்: 545 வயது: 37 பாலினம் : ஆண் Photo is Available	161 IXT1826890 பெயர்: செல்வி - கணவர் பெயர்: நடராசன் - வீட்டு எண்: 546 வயது: 49 பாலினம் : பெண் Photo is Available	162 IXT1826908 பெயர்: ராஜகோபால் - தந்தை பெயர்: வரதப்பன் - வீட்டு எண்: 547 வயது: 75 பாலினம் : ஆண் Photo is Available
163 IXT1826916 பெயர்: தேவகி - கணவர் பெயர்: ராஜகோபால் - வீட்டு எண்: 547 வயது: 69 பாலினம் : பெண் Photo is Available	164 LFV3254067 பெயர்: ஹேமலதா - கணவர் பெயர்: துளசிராமன் - வீட்டு எண்: 547 வயது: 40 பாலினம் : பெண் Photo is Available	165 IXT1826924 பெயர்: சுப்பிரமணி - தந்தை பெயர்: வரதப்பன் - வீட்டு எண்: 548 வயது: 70 பாலினம் : ஆண் Photo is Available
166 IXT1826932 பெயர்: ராணி - கணவர் பெயர்: சுப்பிரமணி - வீட்டு எண்: 548 வயது: 60 பாலினம் : பெண் Photo is Available	167 LFV4400792 பெயர்: ஜனார்த்தனன் - தந்தை பெயர்: சுப்பிரமணி - வீட்டு எண்: 548 வயது: 41 பாலினம் : ஆண் Photo is Available	168 LFV4406831 பெயர்: சிவகாமி - கணவர் பெயர்: முருகேசன் - வீட்டு எண்: 549 வயது: 67 பாலினம் : பெண் Photo is Available
169 IXT1826940 பெயர்: வேணுகோபால் - தந்தை பெயர்: துரைசாமி - வீட்டு எண்: 549 வயது: 60 பாலினம் : ஆண் Photo is Available	170 IXT1826957 பெயர்: நளினி - கணவர் பெயர்: வேணுகோபால் - வீட்டு எண்: 549 வயது: 52 பாலினம் : பெண் Photo is Available	171 IXT1826965 பெயர்: குமாரி - கணவர் பெயர்: குமார் - வீட்டு எண்: 549 வயது: 45 பாலினம் : பெண் Photo is Available
172 LFV4306528 பெயர்: ராஜேஷ்வரன் - தந்தை பெயர்: முருகேசன் - வீட்டு எண்: 549 வயது: 44 பாலினம் : ஆண் Photo is Available	173 LFV4304523 பெயர்: தனசேகர் - தந்தை பெயர்: முருகேசன் - வீட்டு எண்: 549 வயது: 41 பாலினம் : ஆண் Photo is Available	174 LFV4306551 பெயர்: சாந்தி - கணவர் பெயர்: ஆறுமுகம் - வீட்டு எண்: 550 வயது: 42 பாலினம் : பெண் Photo is Available
175 IXT1826973 பெயர்: வரலட்சுமி - கணவர் பெயர்: கொள்ளாபுரி - வீட்டு எண்: 552 வயது: 74 பாலினம் : பெண் Photo is Available	176 IXT1826999 பெயர்: நாராயணி - கணவர் பெயர்: சந்திரசேகரன் - வீட்டு எண்: 552 வயது: 56 பாலினம் : பெண் Photo is Available	177 IXT1827005 பெயர்: பரமேஸ்வரி - கணவர் பெயர்: மூர்த்தி - வீட்டு எண்: 552 வயது: 56 பாலினம் : பெண் Photo is Available
178 LFV4406856 பெயர்: தமிழ்செல்வன் - தந்தை பெயர்: மூர்த்தி - வீட்டு எண்: 552 வயது: 37 பாலினம் : ஆண் Photo is Available	## 179 LFV4379483 பெயர்: லீலா கிருஷ்ணன் மூ தந்தை பெயர்: மூர்த்தி வீட்டு எண்: 552 வயது: 35 பாலினம் : ஆண் Photo is Available	180 LFV4304648 பெயர்: தமிழ்வாணன் - தந்தை பெயர்: மூர்த்தி - வீட்டு எண்: 552 வயது: 32 பாலினம் : ஆண் Photo is Available

பிரிவு எண் மற்றும் பெயர் : 1-சின்னம்மாபேட்டை (ஊ), விநாயகர் கோயில்தெரு மேற்கு (வார்டு-2)

S 181 IXT0301101 DELETED பெயர்: ரமேஷ் - தந்தை பெயர்: சுப்பிரமணி - வீட்டு எண்: 5-52 வயது: 60 பாலினம் : ஆண் Photo is Available	S 182 IXT0301119 DELETED பெயர்: மகேஷ்வரி - கணவர் பெயர்: ரமேஷ் - வீட்டு எண்: 5-52 வயது: 41 பாலினம் : பெண் Photo is Available	183 IXT1827013 பெயர்: சாந்தி - கணவர் பெயர்: உதயகுமார் - வீட்டு எண்: 553 வயது: 52 பாலினம் : பெண் Photo is Available
184 IXT1827021 பெயர்: சாமுண்டீஸ்வரி - கணவர் பெயர்: சுப்பிரமணி - வீட்டு எண்: 554 வயது: 59 பாலினம் : பெண் Photo is Available	185 IXT1827039 பெயர்: சந்திரன் - தந்தை பெயர்: முருகேசன் - வீட்டு எண்: 554 வயது: 55 பாலினம் : ஆண் Photo is Available	186 IXT1827047 பெயர்: செண்பகவள்ளி - கணவர் பெயர்: செல்வன் - வீட்டு எண்: 554 வயது: 50 பாலினம் : பெண் Photo is Available
187 LFV3253994 பெயர்: அஜித்தா - கணவர் பெயர்: சந்திரன் - வீட்டு எண்: 554 வயது: 45 பாலினம் : பெண் Photo is Available	188 LFV3252400 பெயர்: பிரமலதா - கணவர் பெயர்: மணி - வீட்டு எண்: 554 வயது: 42 பாலினம் : பெண் Photo is Available	189 IXT1827054 பெயர்: ராதாம்மாள் - கணவர் பெயர்: கோவிந்தன் - வீட்டு எண்: 555 வயது: 80 பாலினம் : பெண் Photo is Available
190 LFV3254083 பெயர்: மோகன்தாஸ் - தந்தை பெயர்: கோவிந்தன் - வீட்டு எண்: 555 வயது: 62 பாலினம் : ஆண் Photo is Available	191 IXT1827062 பெயர்: சேகர் - தந்தை பெயர்: கோவிந்தன் - வீட்டு எண்: 555 வயது: 57 பாலினம் : ஆண் Photo is Available	192 IXT1827070 பெயர்: பாலு - தந்தை பெயர்: கோவிந்தன் - வீட்டு எண்: 555 வயது: 55 பாலினம் : ஆண் Photo is Available
193 IXT1827088 பெயர்: லட்சுமி - கணவர் பெயர்: சேகர் - வீட்டு எண்: 555 வயது: 52 பாலினம் : பெண் Photo is Available	194 IXT1827096 பெயர்: கஜேந்திரன் - தந்தை பெயர்: கோவிந்தன் - வீட்டு எண்: 555 வயது: 51 பாலினம் : ஆண் Photo is Available	195 IXT1827104 பெயர்: சுஜாதா - கணவர் பெயர்: கஜேந்திரன் - வீட்டு எண்: 555 வயது: 49 பாலினம் : பெண் Photo is Available
196 LFV3254026 பெயர்: சம்பத் - தந்தை பெயர்: கண்ணபிள்ளை - வீட்டு எண்: 555 வயது: 49 பாலினம் : ஆண் Photo is Available	197 LFV3253960 பெயர்: நீலாவதி - கணவர் பெயர்: சம்பத் - வீட்டு எண்: 555 வயது: 47 பாலினம் : பெண் Photo is Available	198 IXT1827112 பெயர்: பழனி - தந்தை பெயர்: கோவிந்தன் - வீட்டு எண்: 555 வயது: 45 பாலினம் : ஆண் Photo is Available
199 LFV3253978 பெயர்: மஞ்சுளா - கணவர் பெயர்: பாலு - வீட்டு எண்: 555 வயது: 41 பாலினம் : பெண் Photo is Available	200 LFV4379525 பெயர்: முருகன் - தந்தை பெயர்: சண்முகம் - வீட்டு எண்: 557 வயது: 56 பாலினம் : ஆண் Photo is Available	201 LFV4379517 பெயர்: கோமதி - கணவர் பெயர்: முருகன் - வீட்டு எண்: 557 வயது: 49 பாலினம் : பெண் Photo is Available
202 IXT1827120 பெயர்: துரை - தந்தை பெயர்: பெரியசாமி - வீட்டு எண்: 558 வயது: 69 பாலினம் : ஆண் Photo is Available	203 LFV4304747 பெயர்: சரஸ்வதி - கணவர் பெயர்: துரை - வீட்டு எண்: 558 வயது: 60 பாலினம் : பெண் Photo is Available	204 IXT1781673 பெயர்: ரமேஷ் - தந்தை பெயர்: துரை - வீட்டு எண்: 558 வயது: 44 பாலினம் : ஆண் Photo is Available
205 LFV4304762 பெயர்: செல்வம் - தந்தை பெயர்: துரை வீட்டு எண்: 558 வயது: 41 பாலினம் : ஆண் Photo is Available	206 LFV4406864 பெயர்: சாந்தி - கணவர் பெயர்: ரமேஷ் - வீட்டு எண்: 558 வயது: 41 பாலினம் : பெண் Photo is Available	207 IXT0032292 பெயர்: சத்யா - கணவர் பெயர்: செல்வன் - வீட்டு எண்: 558 வயது: 34 பாலினம் : பெண் Photo is Available
208 LFV4406872 பெயர்: மணி - தந்தை பெயர்: பெரியசாமி - வீட்டு எண்: 559 வயது: 73 பாலினம் : ஆண் Photo is Available	209 IXT1781681 பெயர்: கஸ்தூரி - கணவர் பெயர்: மணி - வீட்டு எண்: 559 வயது: 67 பாலினம் : பெண் Photo is Available	210 IXT1781699 பெயர்: கோவிந்தராஜி - தந்தை பெயர்: ரத்தினம் - வீட்டு எண்: 560 வயது: 70 பாலினம் : ஆண் Photo is Available

பிரிவு எண் மற்றும் பெயர் : 1-சின்னம்மாபேட்டை (ஊ), விநாயகர் கோயில்தெரு மேற்கு (வார்டு-2)

211 IXT1781707 பெயர்: முனியம்மாள் - கணவர் பெயர்: கோவிந்தராஜி - வீட்டு எண்: 560 வயது: 57 பாலினம் : பெண் Photo is Available	212 LFV4379509 பெயர்: ஸ்ரீதர் - தந்தை பெயர்: சேகர் - வீட்டு எண்: 561 வயது: 33 பாலினம் : ஆண் Photo is Available	213 LFV3250438 பெயர்: மணி - தந்தை பெயர்: முருகேசன் - வீட்டு எண்: 562 வயது: 47 பாலினம் : ஆண் Photo is Available
214 IXT1781715 பெயர்: செல்வன் - தந்தை பெயர்: முருகேசன் - வீட்டு எண்: 563 வயது: 56 பாலினம் : ஆண் Photo is Available	215 LFV4439634 பெயர்: மகேஷ் - தந்தை பெயர்: செல்வம் - வீட்டு எண்: 563 வயது: 32 பாலினம் : ஆண் Photo is Available	216 IXT0033175 பெயர்: மகேஷ்வரி - கணவர் பெயர்: சொக்கலிங்கர் - வீட்டு எண்: 570 வயது: 33 பாலினம் : பெண் Photo is Available
217 LFV4439642 பெயர்: சோபனா தந்தை பெயர்: ஆதிகேசவன் - வீட்டு எண்: 597 வயது: 33 பாலினம் : பெண் Photo is Available	218 LFV4439659 பெயர்: சரண்குமார் - தந்தை பெயர்: ஆதிகேசவன் - வீட்டு எண்: 597 வயது: 31 பாலினம் : ஆண் Photo is Available	219 IXT0807230 பெயர்: தாட்சாயினி - கணவர் பெயர்: சிவகுமார் - வீட்டு எண்: 608 வயது: 29 பாலினம் : பெண் Photo is Available
220 LFV4400826 பெயர்: பரிமளா - கணவர் பெயர்: நரசிம்மன் - வீட்டு எண்: 609 வயது: 51 பாலினம் : பெண் Photo is Available	221 LFV4400842 பெயர்: வசந்தா - கணவர் பெயர்: பிரதாப் - வீட்டு எண்: 632 வயது: 64 பாலினம் : பெண் Photo is Available	222 IXT1473511 பெயர்: மோனிகா.லே தந்தை பெயர்: லோகு.M வீட்டு எண்: 67/w2 வயது: 21 பாலினம் : பெண் Photo is Available
223 IXT2288389 பெயர்: கவிதா கணவர் பெயர்: பாஸ்கர் வீட்டு எண்: 6/77 வயது: 25 பாலினம் : பெண் Photo is Available	224 IXT1513605 பெயர்: மஞ்சு தந்தை பெயர்: சேகர் வீட்டு எண்: 69/2 வயது: 20 பாலினம் : பெண் Photo is Available	225 IXT0031971 பெயர்: கண்ணம்மா - கணவர் பெயர்: அன்பு - வீட்டு எண்: 695 வயது: 47 பாலினம் : பெண் Photo is Available
226 IXT1068436 பெயர்: ராமகிருஷ்ணன் - தந்தை பெயர்: சுப்பிரமணியம் - வீட்டு எண்: 9-24 வயது: 80 பாலினம் : ஆண் Photo is Available	227 IXT1504570 பெயர்: பாஸ்கரன் தாய் பெயர்: துரைராஜ் வீட்டு எண்: 13/15 வயது: 21 பாலினம் : ஆண் Photo is Available	228 IXT0806885 பெயர்: மாணக்கம் - தந்தை பெயர்: சீனிவாசன் - வீட்டு எண்: 1-366 வயது: 27 பாலினம் : ஆண் Photo is Available
229 IXT1401702 பெயர்: புவனேஸ்வரி - கணவர் பெயர்: வெங்கட்டரமணி - வீட்டு எண்: 16-17 வயது: 66 பாலினம் : பெண் Photo is Available	230 IXT1401710 பெயர்: பானுமதி - கணவர் பெயர்: வெங்கட்டரமணி - வீட்டு எண்: 16-17 வயது: 41 பாலினம் : பெண் Photo is Available	231 IXT1401728 பெயர்: மதுபாலா - தந்தை பெயர்: வெங்கட்டரமணி - வீட்டு எண்: 16-17 வயது: 36 பாலினம் : பெண் Photo is Available
232 IXT0807321 பெயர்: தட்சணாமூர்த்தி - தந்தை பெயர்: வேலு - வீட்டு எண்: 2-253 வயது: 27 பாலினம் : ஆண் Photo is Available	233 IXT0032391 பெயர்: பொற்கொடி - கணவர் பெயர்: மகிபன் - வீட்டு எண்: 2-283A வயது: 45 பாலினம் : பெண் Photo is Available	234 IXT0031989 பெயர்: இந்திரா - கணவர் பெயர்: முனுசாமி - வீட்டு எண்: 2-349 வயது: 55 பாலினம் : பெண் Photo is Available
235 IXT0031294 பெயர்: காதர் - தந்தை பெயர்: அமீத் - வீட்டு எண்: 2-414 வயது: 61 பாலினம் : ஆண் Photo is Available	236 IXT0031302 பெயர்: ஜமிலா - கணவர் பெயர்: காதர் - வீட்டு எண்: 2-414 வயது: 57 பாலினம் : பெண் Photo is Available	237 IXT0031310 பெயர்: ராமத்துல்லா - தந்தை பெயர்: காதர் - வீட்டு எண்: 2-414 வயது: 38 பாலினம் : ஆண் Photo is Available
238 IXT0031328 பெயர்: வேலு - தந்தை பெயர்: சுந்தரேசன் - வீட்டு எண்: 2-445 வயது: 51 பாலினம் : ஆண் Photo is Available	239 IXT1826452 பெயர்: தேவராஜ் - தந்தை பெயர்: கிருஷ்ணசாமி - வீட்டு எண்: 2-464 வயது: 61 பாலினம் : ஆண் Photo is Available	240 IXT0031336 பெயர்: கோபி - தந்தை பெயர்: தேவராஜ் - வீட்டு எண்: 2-464 வயது: 35 பாலினம் : ஆண் Photo is Available

பிரிவு எண் மற்றும் பெயர் : 1-சின்னம்மாபேட்டை (ஊ), விநாயகர் கோயில்தெரு மேற்கு (வார்டு-2)

241 IXT1546126 பெயர்: நளினி .K தந்தை பெயர்: குமார் வீட்டு எண்: 2/513 வயது: 20 பாலினம் : பெண் Photo is Available	242 IXT0301200 பெயர்: ராணி - கணவர் பெயர்: அண்ணாமலை - வீட்டு எண்: 2-526 வயது: 61 பாலினம் : பெண் Photo is Available	243 IXT0301085 பெயர்: ரவி - தந்தை பெயர்: அண்ணாமலை - வீட்டு எண்: 2-526 வயது: 43 பாலினம் : ஆண் Photo is Available
244 IXT0301093 பெயர்: வரலட்சுமி - கணவர் பெயர்: ரவி - வீட்டு எண்: 2-526 வயது: 36 பாலினம் : பெண் Photo is Available	245 IXT0906149 பெயர்: செந்தில்குமார் - தந்தை பெயர்: வேலு - வீட்டு எண்: 2-527 வயது: 25 பாலினம் : ஆண் Photo is Available	246 IXT0301127 பெயர்: சரவணன் - தந்தை பெயர்: வெங்கடேசன் - வீட்டு எண்: 2-532 வயது: 29 பாலினம் : ஆண் Photo is Available
247 IXT0301176 பெயர்: துரைராஜ் - தந்தை பெயர்: நடராஜன் - வீட்டு எண்: 2-535 வயது: 48 பாலினம் : ஆண் Photo is Available	248 IXT0033043 பெயர்: பரிமலா - கணவர் பெயர்: துரைராஜ் - வீட்டு எண்: 2-535 வயது: 41 பாலினம் : பெண் Photo is Available	249 IXT0807040 பெயர்: சித்ரா - தந்தை பெயர்: வெங்கடேசன் - வீட்டு எண்: 2-536 வயது: 25 பாலினம் : பெண் Photo is Available
250 IXT0033050 பெயர்: ரம்யா - தந்தை பெயர்: சுந்தரம் - வீட்டு எண்: 2-538 வயது: 30 பாலினம் : பெண் Photo is Available	251 IXT0301168 பெயர்: ராம்ராஜ் - தந்தை பெயர்: செல்லம்மாள் - வீட்டு எண்: 2-540 வயது: 32 பாலினம் : ஆண் Photo is Available	252 IXT0865725 பெயர்: சுதிர்குமார் - தந்தை பெயர்: சிவகுமார் - வீட்டு எண்: 2-542 வயது: 25 பாலினம் : ஆண் Photo is Available
253 IXT0033068 பெயர்: சந்தோஷ்குமார் - தந்தை பெயர்: கணபதி - வீட்டு எண்: 2-543 வயது: 32 பாலினம் : ஆண் Photo is Available	254 IXT0301184 பெயர்: செல்லப்பன் தந்தை பெயர்: நடராஜன் - வீட்டு எண்: 2-544 வயது: 37 பாலினம் : ஆண் Photo is Available	255 IXT0301192 பெயர்: சந்தோஷ்குமார் - தந்தை பெயர்: நடராஜன் - வீட்டு எண்: 2-544 வயது: 30 பாலினம் : ஆண் Photo is Available
256 IXT2279800 பெயர்: ஜனனி கணவர் பெயர்: மோகன் வீட்டு எண்: 2/546 வயது: 27 பாலினம் : பெண் Photo is Available	257 IXT0033126 பெயர்: தணிக்கைவேல் - தந்தை பெயர்: சுப்ரமணியன் - வீட்டு எண்: 2-546 வயது: 35 பாலினம் : ஆண் Photo is Available	258 IXT0033118 பெயர்: வேதா - தந்தை பெயர்: சுப்ரமணியன் - வீட்டு எண்: 2-546 வயது: 34 பாலினம் : பெண் Photo is Available
259 IXT0033100 பெயர்: வினோத் - தந்தை பெயர்: சுப்ரமணியன் - வீட்டு எண்: 2-546 வயது: 33 பாலினம் : ஆண் Photo is Available	260 IXT0033092 பெயர்: மோகன் - தந்தை பெயர்: நடராஜன் - வீட்டு எண்: 2-546 வயது: 32 பாலினம் : ஆண் Photo is Available	261 IXT0033142 பெயர்: பார்த்திபன் - தந்தை பெயர்: வேணுகோபால் - வீட்டு எண்: 2-549 வயது: 35 பாலினம் : ஆண் Photo is Available
262 IXT0033134 பெயர்: இளங்கோவன் - தந்தை பெயர்: வேணுகோபால் - வீட்டு எண்: 2-549 வயது: 33 பாலினம் : ஆண் Photo is Available	263 IXT1199124 பெயர்: பொன்குமார் - தந்தை பெயர்: சந்திரசேகரன் - வீட்டு எண்: 2-552 வயது: 23 பாலினம் : ஆண் Photo is Available	264 IXT0301218 பெயர்: ஜெயசூரியா - கணவர் பெயர்: பழனி - வீட்டு எண்: 2-555 வயது: 33 பாலினம் : பெண் Photo is Available
265 IXT0033167 பெயர்: செந்தில்குமார் - தந்தை பெயர்: சேகர் - வீட்டு எண்: 2-561B வயது: 35 பாலினம் : ஆண் Photo is Available	266 IXT0032300 பெயர்: கர்ணன் - தந்தை பெயர்: தம்பு - வீட்டு எண்: 2-566 வயது: 52 பாலினம் : ஆண் Photo is Available	267 IXT0906214 பெயர்: கலைவாணி - தந்தை பெயர்: கர்ணன் - வீட்டு எண்: 2-566 வயது: 24 பாலினம் : பெண் Photo is Available
268 IXT0032383 பெயர்: மகிபன் - தந்தை பெயர்: முருகேசன் - வீட்டு எண்: 2-583A வயது: 58 பாலினம் : ஆண் Photo is Available	269 IXT0032425 பெயர்: வசந்தி - கணவர் பெயர்: பார்த்திபன் - வீட்டு எண்: 2-587 வயது: 39 பாலினம் : பெண் Photo is Available	270 IXT0032375 பெயர்: பவாணி - தந்தை பெயர்: நாகப்பன் - வீட்டு எண்: 2-587 வயது: 33 பாலினம் : பெண் Photo is Available

271 IXT0032318 பெயர்: ராணி - கணவர் பெயர்: சாம்பசிவம் - வீட்டு எண்: 2-588A வயது: 63 பாலினம் : பெண் Photo is Available	272 IXT0032433 பெயர்: கமல் ராஜ் - தந்தை பெயர்: மோகன் தாஸ் - வீட்டு எண்: 2-591 வயது: 32 பாலினம் : ஆண் Photo is Available	273 IXT0032441 பெயர்: கண்ணன் - தந்தை பெயர்: சிவலிங்கம் - வீட்டு எண்: 2-592 வயது: 33 பாலினம் : ஆண் Photo is Available
274 IXT1355155 பெயர்: லீனா திவ்யா - கணவர் பெயர்: கண்ணண் - வீட்டு எண்: 2-592 வயது: 28 பாலினம் : பெண் Photo is Available	275 IXT0032466 பெயர்: பவாணி - கணவர் பெயர்: கிரி - வீட்டு எண்: 2-594 வயது: 41 பாலினம் : பெண் Photo is Available	276 IXT0032458 பெயர்: கார்த்திகேயன் - தந்தை பெயர்: செல்வமணி - வீட்டு எண்: 2-596 வயது: 36 பாலினம் : ஆண் Photo is Available
277 IXT0032342 பெயர்: சசிகலா - கணவர் பெயர்: வேலு - வீட்டு எண்: 2-597 வயது: 43 பாலினம் : பெண் Photo is Available	278 IXT0032326 பெயர்: அலங்காரம் - கணவர் பெயர்: சரவணன் - வீட்டு எண்: 2-598 வயது: 41 பாலினம் : பெண் Photo is Available	279 IXT0032482 பெயர்: முனுசாமி - தந்தை பெயர்: சேட்டு - வீட்டு எண்: 2-601 வயது: 33 பாலினம் : ஆண் Photo is Available
280 IXT0032359 பெயர்: மைதிலி - தந்தை பெயர்: இளையபெருமாள் - வீட்டு எண்: 2-610 வயது: 33 பாலினம் : பெண் Photo is Available	281 IXT0032367 பெயர்: அபிராமி - கணவர் பெயர்: பாலாஜி - வீட்டு எண்: 2-611 வயது: 35 பாலினம் : பெண் Photo is Available	S 282 IXT0032987 DELETED பெயர்: கண்ணன் - தந்தை பெயர்: செந்தட்டிபாப்பிள்ளை - வீட்டு எண்: 2-611A வயது: 46 பாலினம் : ஆண் Photo is Available
S 283 IXT0032979 DELETED பெயர்: பார்வதி - கணவர் பெயர்: கண்ணன் - வீட்டு எண்: 2-611A வயது: 40 பாலினம் : பெண் Photo is Available	284 IXT0032607 பெயர்: கோமதி - கணவர் பெயர்: கோபால் - வீட்டு எண்: 2-613 வயது: 52 பாலினம் : பெண் Photo is Available	285 IXT0032615 பெயர்: பற்குணன் - தந்தை பெயர்: முனுசாமி - வீட்டு எண்: 2-617 வயது: 56 பாலினம் : ஆண் Photo is Available
286 IXT0158618 பெயர்: ரமேஷ் - தந்தை பெயர்: துரைராஜ் - வீட்டு எண்: 2-617 வயது: 46 பாலினம் : ஆண் Photo is Available	287 IXT0032649 பெயர்: சதாசிவம் - தந்தை பெயர்: செய்யன் - வீட்டு எண்: 2-618 வயது: 46 பாலினம் : ஆண் Photo is Available	288 IXT0032631 பெயர்: காந்தா - கணவர் பெயர்: சதாசிவம் - வீட்டு எண்: 2-618 வயது: 43 பாலினம் : பெண் Photo is Available
289 IXT0032672 பெயர்: அணிதா - தந்தை பெயர்: நரசிம்மன் - வீட்டு எண்: 2-633 வயது: 32 பாலினம் : பெண் Photo is Available	290 IXT1546134 பெயர்: T. பார்த்திபன் தந்தை பெயர்: திருவரங்கம் வீட்டு எண்: 2/635 வயது: 20 பாலினம் : ஆண் Photo is Available	291 IXT0032680 பெயர்: ராஜா - தந்தை பெயர்: மணி - வீட்டு எண்: 2-640 வயது: 33 பாலினம் : ஆண் Photo is Available
292 IXT0033183 பெயர்: ரம்யா - கணவர் பெயர்: சிவசரவணன் - வீட்டு எண்: 2-673 வயது: 39 பாலினம் : பெண் Photo is Available	# 293 IXT2289452 பெயர்: மாயரத்னா தந்தை பெயர்: புருஷோத்தமன் வீட்டு எண்: 2/697 வயது: 19 பாலினம் : பெண் Photo is Available	294 IXT0032334 பெயர்: சுகுமார் - தந்தை பெயர்: சாம்பசிவம் - வீட்டு எண்: 9-146 வயது: 43 பாலினம் : ஆண் Photo is Available
S 295 IXT1460849 DELETED பெயர்: பரத.ஞா தந்தை பெயர்: ஞானசேகரன் .K வீட்டு எண்: 1/61,2/99 வயது: 21 பாலினம் : ஆண் Photo is Available		

296 IXT0906610 பெயர்: ஸ்ரீ வள்ளி - கணவர் பெயர்: ஆனந்தன் - வீட்டு எண்: na வயது: 45 பாலினம் : பெண் Photo is Available	297 IXT0906644 பெயர்: பவுர்ணமி - தந்தை பெயர்: ராஜேந்திரன் - வீட்டு எண்: na வயது: 29 பாலினம் : பெண் Photo is Available	298 IXT1355247 பெயர்: கௌதம் - தந்தை பெயர்: கர்ணன் - வீட்டு எண்: na வயது: 22 பாலினம் : ஆண் Photo is Available
299 IXT0865717 பெயர்: ஜெயபாரதி - கணவர் பெயர்: நரேந்திரகுமார் - வீட்டு எண்: 1 வயது: 33 பாலினம் : பெண் Photo is Available	300 IXT1355122 பெயர்: சுகன்யா - தந்தை பெயர்: மணீ - வீட்டு எண்: 1 வயது: 28 பாலினம் : ஆண் Photo is Available	301 IXT0555219 பெயர்: அருண் - தந்தை பெயர்: நீலகண்டன் - வீட்டு எண்: 1 வயது: 27 பாலினம் : ஆண் Photo is Available
302 IXT0807529 பெயர்: லோகேஷ்குமார் - தாய் பெயர்: ஜோதி - வீட்டு எண்: 1 வயது: 26 பாலினம் : ஆண் Photo is Available	303 IXT0906107 பெயர்: சபிதா - தாய் பெயர்: தனலட்சுமி - வீட்டு எண்: 1 வயது: 26 பாலினம் : பெண் Photo is Available	304 IXT0807495 பெயர்: சையத் - தந்தை பெயர்: அமீர் - வீட்டு எண்: 1 வயது: 26 பாலினம் : ஆண் Photo is Available
305 IXT1199066 பெயர்: மனோகரன் - தந்தை பெயர்: கெங்கன் - வீட்டு எண்: 1 வயது: 24 பாலினம் : ஆண் Photo is Available	306 IXT1355106 பெயர்: ஜெயஸ்ரீ - தந்தை பெயர்: சரவணண் - வீட்டு எண்: 1 வயது: 23 பாலினம் : பெண் Photo is Available	307 IXT0687111 பெயர்: விஜயன் - தந்தை பெயர்: மாணிக்கம் - வீட்டு எண்: 2 வயது: 44 பாலினம் : ஆண் Photo is Available
308 IXT0687053 பெயர்: அசோக் - தந்தை பெயர்: முனுசாமி - வீட்டு எண்: 2 வயது: 30 பாலினம் : ஆண் Photo is Available	309 IXT0687046 பெயர்: கார்த்திக் - தந்தை பெயர்: இளையபெருமாள் - வீட்டு எண்: 2 வயது: 28 பாலினம் : ஆண் Photo is Available	310 IXT0687160 பெயர்: பரத் - தந்தை பெயர்: பழனி - வீட்டு எண்: 2 வயது: 27 பாலினம் : ஆண் Photo is Available
311 IXT0686907 பெயர்: சிவரத்தினம் - தந்தை பெயர்: ஸ்ரீதரன் - வீட்டு எண்: 2 வயது: 26 பாலினம் : ஆண் Photo is Available	312 IXT1355205 பெயர்: ராஜ் குமார் - தந்தை பெயர்: நரசிம்மன் - வீட்டு எண்: 2 வயது: 22 பாலினம் : ஆண் Photo is Available	313 IXT1355213 பெயர்: மோனிகா - தந்தை பெயர்: சேகர் - வீட்டு எண்: 2 வயது: 22 பாலினம் : பெண் Photo is Available
314 IXT1500669 பெயர்: தத்துவமூர்த்தி தந்தை பெயர்: முனுசாமி வீட்டு எண்: 3 வயது: 52 பாலினம் : ஆண் Photo is Available	315 IXT1499623 பெயர்: சுமதி கணவர் பெயர்: தத்துவமூர்த்தி வீட்டு எண்: 3 வயது: 47 பாலினம் : பெண் Photo is Available	316 IXT1500743 பெயர்: பார்த்திபன் தந்தை பெயர்: தத்துவமூர்த்தி வீட்டு எண்: 3 வயது: 24 பாலினம் : ஆண் Photo is Available
317 IXT1401819 பெயர்: கீதா - தந்தை பெயர்: செல்வம் - வீட்டு எண்: 3 வயது: 24 பாலினம் : பெண் Photo is Available	318 IXT1401793 பெயர்: சந்தியா - கணவர் பெயர்: குமார் - வீட்டு எண்: 1-4 வயது: 29 பாலினம் : பெண் Photo is Available	319 IXT1324326 பெயர்: சஞ்சனா - கணவர் பெயர்: நிர்மல்ராஜ் - வீட்டு எண்: 1-7 வயது: 26 பாலினம் : பெண் Photo is Available
320 IXT1199082 பெயர்: அசோக் - தந்தை பெயர்: அன்பு - வீட்டு எண்: 1-8 வயது: 28 பாலினம் : ஆண் Photo is Available	321 IXT1199108 பெயர்: அஸ்வினி - தந்தை பெயர்: அன்பு - வீட்டு எண்: 1-8 வயது: 24 பாலினம் : பெண் Photo is Available	322 IXT1199116 பெயர்: கோமலா - தந்தை பெயர்: சேகர் - வீட்டு எண்: 1-9 வயது: 25 பாலினம் : பெண் Photo is Available
323 IXT1199132 பெயர்: பிரபு - தந்தை பெயர்: சேகர் - வீட்டு எண்: 1-9 வயது: 23 பாலினம் : ஆண் Photo is Available	324 IXT1401686 பெயர்: புச்சய்யா - தந்தை பெயர்: குப்பன் - வீட்டு எண்: 62 வயது: 55 பாலினம் : ஆண் Photo is Available	325 IXT1401678 பெயர்: கௌரி - கணவர் பெயர்: புச்சய்யா - வீட்டு எண்: 62 வயது: 50 பாலினம் : பெண் Photo is Available

பிரிவு எண் மற்றும் பெயர் : 2-சின்னம்மாபேட்டை (ஊ), அம்பேத்கார் நகர் (வார்டு-2)

326 IXT1401694 பெயர்: தொரபாபு - தந்தை பெயர்: புச்சய்யா - வீட்டு எண்: 62 வயது: 29 பாலினம் : ஆண் Photo is Available	327 IXT1500867 பெயர்: ஜெயந்தி கணவர் பெயர்: துரைபாபு வீட்டு எண்: 62 வயது: 29 பாலினம் : பெண் Photo is Available	328 IXT1401660 பெயர்: முரளி - தந்தை பெயர்: புச்சய்யா - வீட்டு எண்: 62 வயது: 25 பாலினம் : ஆண் Photo is Available
329 IXT0686923 பெயர்: பார்த்திபன் - தந்தை பெயர்: பழனி - வீட்டு எண்: 97 வயது: 29 பாலினம் : ஆண் Photo is Available	330 IXT1401801 பெயர்: கௌதமி - கணவர் பெயர்: பார்த்திபன் - வீட்டு எண்: 97 வயது: 24 பாலினம் : பெண் Photo is Available	331 IXT0692863 பெயர்: நவின்குமார் - தந்தை பெயர்: அன்பழகன் - வீட்டு எண்: நீ.105 வயது: 29 பாலினம் : ஆண் Photo is Available
332 IXT0687103 பெயர்: மாலதி - தந்தை பெயர்: மாதவன் - வீட்டு எண்: 1-11 வயது: 28 பாலினம் : பெண் Photo is Available	333 IXT1464452 பெயர்: லட்சுமி கணவர் பெயர்: வேலாயுதம் வீட்டு எண்: 1/19 வயது: 38 பாலினம் : பெண் Photo is Available	334 IXT1480268 பெயர்: ராஜன் தந்தை பெயர்: சீனிவாசன் வீட்டு எண்: 1/19 வயது: 24 பாலினம் : ஆண் Photo is Available
335 IXT0807289 பெயர்: தமிழரசன் - தந்தை பெயர்: செல்லன் - வீட்டு எண்: 119 வயது: 31 பாலினம் : ஆண் Photo is Available	336 IXT1324318 பெயர்: பரமேஸ்வரி - கணவர் பெயர்: மாணிக்கம் - வீட்டு எண்: 1-19 வயது: 29 பாலினம் : பெண் Photo is Available	337 IXT1324334 பெயர்: அம்மு - தந்தை பெயர்: அபிமன்யு - வீட்டு எண்: 1-19 வயது: 23 பாலினம் : பெண் Photo is Available
338 IXT0807420 பெயர்: வெங்கடேசன் - தந்தை பெயர்: இராஜேந்திரன் - வீட்டு எண்: 1-23 வயது: 26 பாலினம் : ஆண் Photo is Available	339 IXT1483254 பெயர்: பவித்ரா தாய் பெயர்: திருவரங்கம் வீட்டு எண்: 1/24 வயது: 21 பாலினம் : பெண் Photo is Available	S 340 IXT0555276 DELETED பெயர்: பரமேஷ்வரி - தந்தை பெயர்: சத்திரி - வீட்டு எண்: 125 வயது: 28 பாலினம் : பெண் Photo is Available
341 IXT2356905 பெயர்: ரேகா தந்தை பெயர்: முருகன் வீட்டு எண்: 131 வயது: 23 பாலினம் : பெண் Photo is Available	342 IXT1518026 பெயர்: தமிழ்செல்வி கணவர் பெயர்: ராஜதுரை வீட்டு எண்: 1/32 வயது: 30 பாலினம் : பெண் Photo is Available	343 IXT0905745 பெயர்: சூரியகலா - கணவர் பெயர்: சங்கர் - வீட்டு எண்: 1-32 வயது: 31 பாலினம் : பெண் Photo is Available
# 344 IXT2271815 பெயர்: சற்குணம் தந்தை பெயர்: சரவணன் வீட்டு எண்: 1/33 வயது: 20 பாலினம் : பெண் Photo is Available	345 IXT0906073 பெயர்: மணிவண்ணன் - தந்தை பெயர்: கெங்கன் - வீட்டு எண்: 1-37 வயது: 24 பாலினம் : ஆண் Photo is Available	346 IXT1461672 பெயர்: தனுஷ் தந்தை பெயர்: பழனி வீட்டு எண்: 1/40 வயது: 20 பாலினம் : ஆண் Photo is Available
347 IXT1355254 பெயர்: தீபக் அகாஷ் - தந்தை பெயர்: பழனி - வீட்டு எண்: 1-40 வயது: 22 பாலினம் : ஆண் Photo is Available	348 IXT0981274 பெயர்: சந்தியா - கணவர் பெயர்: முத்து - வீட்டு எண்: 143 வயது: 32 பாலினம் : பெண் Photo is Available	349 IXT0032722 பெயர்: செல்வம் - தந்தை பெயர்: கோபால் - வீட்டு எண்: 148A வயது: 58 பாலினம் : ஆண் Photo is Available
350 IXT0032748 பெயர்: அன்னம்மாள் - கணவர் பெயர்: செல்வம் - வீட்டு எண்: 148A வயது: 48 பாலினம் : பெண் Photo is Available	351 IXT0032490 பெயர்: மகேஷ்வரி - கணவர் பெயர்: மாதவன் - வீட்டு எண்: 148-A வயது: 53 பாலினம் : பெண் Photo is Available	352 IXT0906347 பெயர்: ராஜரத்தினம் - தந்தை பெயர்: ஸ்ரீதரன் - வீட்டு எண்: 149B வயது: 24 பாலினம் : ஆண் Photo is Available
353 IXT0687095 பெயர்: அஜேய்நிதிஸ்குமார் - தந்தை பெயர்: ரகுராமன் - வீட்டு எண்: 150 வயது: 26 பாலினம் : ஆண் Photo is Available	354 IXT1355130 பெயர்: லக்ஷ்மி - கணவர் பெயர்: இளங்கோவன் - வீட்டு எண்: 1-51 வயது: 28 பாலினம் : பெண் Photo is Available	355 IXT0906305 பெயர்: ராஜேஷ் - தந்தை பெயர்: மணி - வீட்டு எண்: 1-55 வயது: 30 பாலினம் : ஆண் Photo is Available

பிரிவு எண் மற்றும் பெயர் : 2-சின்னம்மாபேட்டை (ஊ), அம்பேத்கார் நகர் (வார்டு-2)

356 IXT1441468 பெயர்: அலமேலுமங்கை கணவர் பெயர்: சத்தியமூர்த்தி வீட்டு எண்: 1/57ஸீ வயது: 36 பாலினம் : பெண் Photo is Available	357 IXT1324300 பெயர்: சரவணன் - தந்தை பெயர்: சுப்பிரமணி - வீட்டு எண்: 1-57 வயது: 47 பாலினம் : ஆண் Photo is Available	358 IXT1461508 பெயர்: பிரவீன்குமார் தந்தை பெயர்: கிருஷ்ணன் வீட்டு எண்: 1/59 வயது: 20 பாலினம் : ஆண் Photo is Available
359 IXT0906198 பெயர்: சரத்பாபு - தந்தை பெயர்: சுப்பிரமணி - வீட்டு எண்: 1-71A வயது: 26 பாலினம் : ஆண் Photo is Available	SS 360 IXT1501337 பெயர்: உஷா கணவர் பெயர்: ராஜா வீட்டு எண்: 1/75 வயது: 44 பாலினம் : பெண் DELETED DELETED Photo is Available	361 IXT2319416 பெயர்: புநாஏஷ்வரி கணவர் பெயர்: முத்து வீட்டு எண்: 1/77 வயது: 35 பாலினம் : பெண் Photo is Available
362 IXT0981324 பெயர்: அனிதா - தந்தை பெயர்: நீலகண்டன் - வீட்டு எண்: 180 வயது: 25 பாலினம் : பெண் Photo is Available	363 IXT1781731 பெயர்: அம்மு - கணவர் பெயர்: சரவணன் - வீட்டு எண்: 1-80 வயது: 44 பாலினம் : பெண் Photo is Available	364 IXT1199157 பெயர்: கோவர்தனன் - தந்தை பெயர்: குமார் - வீட்டு எண்: 1-81 வயது: 23 பாலினம் : ஆண் Photo is Available
365 IXT1472729 பெயர்: சீதா லக்ஷ்மி தந்தை பெயர்: புண்ணியகோட்டி வீட்டு எண்: 1/82 வயது: 20 பாலினம் : பெண் Photo is Available	366 IXT1354646 பெயர்: அசோக்குமார் - தந்தை பெயர்: பச்சைகுமார் - வீட்டு எண்: 185 வயது: 32 பாலினம் : ஆண் Photo is Available	367 IXT0906677 பெயர்: பிளாசி - தந்தை பெயர்: சிங்கராஜன் - வீட்டு எண்: 1-88 வயது: 72 பாலினம் : ஆண் Photo is Available
368 IXT0906669 பெயர்: எஸ்தர் ராணி - கணவர் பெயர்: பிளாசி - வீட்டு எண்: 1-88 வயது: 61 பாலினம் : பெண் Photo is Available	369 IXT0906651 பெயர்: சாமுவேல் தேவகுமார் - தந்தை பெயர்: பிளாசி - வீட்டு எண்: 1-88 வயது: 31 பாலினம் : ஆண் Photo is Available	370 LFV4305850 பெயர்: முத்து - தந்தை பெயர்: செல்லன் - வீட்டு எண்: 1-94 வயது: 57 பாலினம் : ஆண் Photo is Available
371 IXT1401769 பெயர்: விக்னேஷ் - தந்தை பெயர்: ஆனந்தன் - வீட்டு எண்: 2-31 வயது: 22 பாலினம் : ஆண் Photo is Available	372 IXT1518034 பெயர்: ரத்னம்பிகா தந்தை பெயர்: மோகன் வீட்டு எண்: 2/48 வயது: 20 பாலினம் : பெண் Photo is Available	373 IXT0807537 பெயர்: ராமதுரை - தந்தை பெயர்: மோகன்தாஸ் - வீட்டு எண்: 2-76A வயது: 27 பாலினம் : ஆண் Photo is Available
374 IXT1199074 பெயர்: திவ்யா - தந்தை பெயர்: சகாதேவன் - வீட்டு எண்: 3-49 வயது: 24 பாலினம் : பெண் Photo is Available	375 IXT1423516 பெயர்: ஹரிஷ் தந்தை பெயர்: மூர்த்தி வீட்டு எண்: 3/53 வயது: 21 பாலினம் : ஆண் Photo is Available	376 IXT1480284 பெயர்: மீனா தந்தை பெயர்: விஜயன் வீட்டு எண்: 3/56 வயது: 20 பாலினம் : பெண் Photo is Available
377 IXT1495084 பெயர்: ராஜா தந்தை பெயர்: செல்வம் வீட்டு எண்: 3/61 வயது: 32 பாலினம் : ஆண் Photo is Available	378 IXT1495043 பெயர்: சுதா கணவர் பெயர்: ராஜா வீட்டு எண்: 3/61 வயது: 31 பாலினம் : பெண் Photo is Available	379 IXT1324342 பெயர்: ஜெயசெல்வி - கணவர் பெயர்: சங்கர் - வீட்டு எண்: 3-62 வயது: 35 பாலினம் : பெண் Photo is Available
380 IXT0905984 பெயர்: தமிழ்செல்வி - தந்தை பெயர்: நாகப்பன் - வீட்டு எண்: 3-65 வயது: 28 பாலினம் : பெண் Photo is Available	## 381 LFV4113270 பெயர்: பிரபு - தந்தை பெயர்: புருஷோத்தமன் - வீட்டு எண்: 3-69 வயது: 37 பாலினம் : ஆண் Photo is Available	382 LFV4113254 பெயர்: புருசோத்தமன் - தந்தை பெயர்: சிவன் - வீட்டு எண்: 389 வயது: 60 பாலினம் : ஆண் Photo is Available
383 IXT1781780 பெயர்: பத்மாவதி - கணவர் பெயர்: புருசோத்தமன் - வீட்டு எண்: 389 வயது: 53 பாலினம் : பெண் Photo is Available	384 IXT1354620 பெயர்: கலா - தந்தை பெயர்: பச்சைகுமார் - வீட்டு எண்: 485 வயது: 52 பாலினம் : பெண் Photo is Available	385 IXT1354638 பெயர்: வினோத்குமார் - தந்தை பெயர்: பச்சைகுமார் - வீட்டு எண்: 485 வயது: 28 பாலினம் : ஆண் Photo is Available

386 IXT0686915 பெயர்: யாழியன் - தந்தை பெயர்: வேலாயுதம் - வீட்டு எண்: 4-89 வயது: 27 பாலினம் : ஆண் Photo is Available	387 LFV4306361 பெயர்: மீனா - கணவர் பெயர்: ராமு - வீட்டு எண்: 504 வயது: 40 பாலினம் : பெண் Photo is Available	388 IXT0482893 பெயர்: முத்து - தந்தை பெயர்: கங்காதரன் - வீட்டு எண்: 557 வயது: 34 பாலினம் : ஆண் Photo is Available
389 IXT0906362 பெயர்: தீபகுமாரி - தந்தை பெயர்: ரவி - வீட்டு எண்: 558 வயது: 25 பாலினம் : பெண் Photo is Available	390 LFV3680865 பெயர்: தினேஷ்குமார் - தந்தை பெயர்: துலுக்கானம் - வீட்டு எண்: 5-61 வயது: 32 பாலினம் : ஆண் Photo is Available	391 LFV3253937 பெயர்: சதீஷ் - தந்தை பெயர்: ஓசூரான் - வீட்டு எண்: 564 வயது: 44 பாலினம் : ஆண் Photo is Available
392 LFV3251832 பெயர்: இரகு - தந்தை பெயர்: ஓசுரான் - வீட்டு எண்: 564 வயது: 39 பாலினம் : ஆண் Photo is Available	393 LFV3252004 பெயர்: மகி - கணவர் பெயர்: சதிஷ் - வீட்டு எண்: 564 வயது: 39 பாலினம் : பெண் Photo is Available	394 IXT1781798 பெயர்: மணிவேலு - தந்தை பெயர்: செல்லன் - வீட்டு எண்: 565 வயது: 47 பாலினம் : ஆண் Photo is Available
395 IXT1781806 பெயர்: குணசீலன் - தந்தை பெயர்: செல்லன் - வீட்டு எண்: 565 வயது: 44 பாலினம் : ஆண் Photo is Available	396 LFV4306379 பெயர்: லலிதா - கணவர் பெயர்: செல்லன் - வீட்டு எண்: 565 வயது: 42 பாலினம் : பெண் Photo is Available	397 LFV3253945 பெயர்: ஜெயசித்ரா - கணவர் பெயர்: மணிவேலு - வீட்டு எண்: 565 வயது: 39 பாலினம் : பெண் Photo is Available
398 IXT1781814 பெயர்: சகாதேவன் - தந்தை பெயர்: முனுசாமி - வீட்டு எண்: 567 வயது: 45 பாலினம் : ஆண் Photo is Available	399 IXT1781822 பெயர்: ராஜி - தந்தை பெயர்: முனுசாமி - வீட்டு எண்: 567 வயது: 44 பாலினம் : ஆண் Photo is Available	400 LFV1653823 பெயர்: கனகா - கணவர் பெயர்: ராஜீ வீட்டு எண்: 567 வயது: 43 பாலினம் : பெண் Photo is Available
401 IXT1781830 பெயர்: பழனி - தந்தை பெயர்: சின்னகண்ணையன் - வீட்டு எண்: 569 வயது: 54 பாலினம் : ஆண் Photo is Available	402 IXT1781848 பெயர்: மாலா - கணவர் பெயர்: பழனி - வீட்டு எண்: 569 வயது: 48 பாலினம் : பெண் Photo is Available	403 IXT1781855 பெயர்: கிருஷ்ணன் - தந்தை பெயர்: பெருமாள் - வீட்டு எண்: 570 வயது: 49 பாலினம் : ஆண் Photo is Available
404 IXT1781863 பெயர்: சொக்கலிங்கம் - தந்தை பெயர்: பெருமாள் - வீட்டு எண்: 570 வயது: 46 பாலினம் : ஆண் Photo is Available	405 LFV4304952 பெயர்: சசி - கணவர் பெயர்: மூர்த்தி - வீட்டு எண்: 570 வயது: 44 பாலினம் : பெண் Photo is Available	406 LFV3251089 பெயர்: சுமதி - கணவர் பெயர்: கிருஷ்ணன் - வீட்டு எண்: 570 வயது: 42 பாலினம் : பெண் Photo is Available
407 IXT1781871 பெயர்: மூர்த்தி - தந்தை பெயர்: பெருமாள் - வீட்டு எண்: 571 வயது: 52 பாலினம் : ஆண் Photo is Available	408 IXT1781889 பெயர்: கன்னியப்பன் - தந்தை பெயர்: காளன் - வீட்டு எண்: 572 வயது: 65 பாலினம் : ஆண் Photo is Available	409 IXT1781897 பெயர்: கண்ணியம்மாள் - கணவர் பெயர்: செல்லன் - வீட்டு எண்: 572 வயது: 54 பாலினம் : பெண் Photo is Available
410 LFV4305009 பெயர்: கோதண்டன் - தந்தை பெயர்: கன்னியப்பன் - வீட்டு எண்: 572 வயது: 42 பாலினம் : ஆண் Photo is Available	411 LFV3250511 பெயர்: முதல்முத்து - தந்தை பெயர்: கன்னியப்பன் - வீட்டு எண்: 572 வயது: 37 பாலினம் : ஆண் Photo is Available	412 IXT1781905 பெயர்: தேவராஜ் - தந்தை பெயர்: மாணிக்கம் - வீட்டு எண்: 573 வயது: 52 பாலினம் : ஆண் Photo is Available
413 IXT1781913 பெயர்: மணிமேகலை - கணவர் பெயர்: தேவராஜ் - வீட்டு எண்: 573 வயது: 48 பாலினம் : பெண் Photo is Available	414 IXT1781921 பெயர்: குப்புசாமி - தந்தை பெயர்: அர்ஜினன் - வீட்டு எண்: 575 வயது: 66 பாலினம் : ஆண் Photo is Available	415 IXT1781939 பெயர்: கௌரி - கணவர் பெயர்: குப்புசாமி - வீட்டு எண்: 575 வயது: 62 பாலினம் : பெண் Photo is Available

416 LFV3253770 பெயர்: வெங்கடேசன் - தந்தை பெயர்: குப்புசாமி - வீட்டு எண்: 575 வயது: 41 பாலினம் : ஆண் Photo is Available	417 LFV3679552 பெயர்: ஜெக்தா - கணவர் பெயர்: வெங்கடேசன் - வீட்டு எண்: 578 வயது: 39 பாலினம் : பெண் Photo is Available	418 IXT1781947 பெயர்: முனிரத்தினம் - தந்தை பெயர்: பெருமாள் - வீட்டு எண்: 582 வயது: 62 பாலினம் : ஆண் Photo is Available
419 IXT1781954 பெயர்: ராதா - கணவர் பெயர்: முனிரத்தினம் - வீட்டு எண்: 582 வயது: 52 பாலினம் : பெண் Photo is Available	420 IXT1781962 பெயர்: காண்டீபன் - தந்தை பெயர்: அய்யாக்கண்ணு - வீட்டு எண்: 583 வயது: 60 பாலினம் : ஆண் Photo is Available	421 IXT1781970 பெயர்: ரவியம்மாள் - கணவர் பெயர்: காண்டீபன் - வீட்டு எண்: 583 வயது: 50 பாலினம் : பெண் Photo is Available
422 LFV4439444 பெயர்: முனுசாமி - தந்தை பெயர்: வரதன் - வீட்டு எண்: 584 வயது: 63 பாலினம் : ஆண் Photo is Available	423 LFV4439436 பெயர்: வசந்தா - கணவர் பெயர்: முனுசாமி - வீட்டு எண்: 584 வயது: 53 பாலினம் : பெண் Photo is Available	424 LFV4439428 பெயர்: கிரி - தந்தை பெயர்: முனுசாமி - வீட்டு எண்: 584 வயது: 34 பாலினம் : ஆண் Photo is Available
425 IXT1781988 பெயர்: நாகப்பன் - தந்தை பெயர்: குப்பன் - வீட்டு எண்: 587 வயது: 60 பாலினம் : ஆண் Photo is Available	426 IXT1781996 பெயர்: தேவிகா - கணவர் பெயர்: நாகப்பன் - வீட்டு எண்: 587 வயது: 53 பாலினம் : பெண் Photo is Available	427 LFV4306163 பெயர்: ஏழுமலை - தந்தை பெயர்: நாகப்பன் - வீட்டு எண்: 587 வயது: 34 பாலினம் : ஆண் Photo is Available
428 IXT1782002 பெயர்: ரவி - தந்தை பெயர்: கணேசன் - வீட்டு எண்: 588 வயது: 51 பாலினம் : ஆண் Photo is Available	429 IXT1782010 பெயர்: லலிதா - கணவர் பெயர்: ரவி - வீட்டு எண்: 588 வயது: 46 பாலினம் : பெண் Photo is Available	430 IXT1782028 பெயர்: வள்ளியம்மாள் - கணவர் பெயர்: தம்பு - வீட்டு எண்: 591 வயது: 78 பாலினம் : பெண் Photo is Available
431 IXT1782036 பெயர்: சங்கர் - தந்தை பெயர்: தம்பு - வீட்டு எண்: 591 வயது: 55 பாலினம் : ஆண் Photo is Available	432 IXT1784073 பெயர்: முனியம்மாள் - கணவர் பெயர்: சங்கர் - வீட்டு எண்: 591 வயது: 49 பாலினம் : பெண் Photo is Available	433 IXT1784081 பெயர்: சிவலிங்கம் - தந்தை பெயர்: நடேசன் - வீட்டு எண்: 592 வயது: 65 பாலினம் : ஆண் Photo is Available
434 IXT1784099 பெயர்: குமாரி - கணவர் பெயர்: சிவலிங்கம் - வீட்டு எண்: 592 வயது: 63 பாலினம் : பெண் Photo is Available	435 LFV3679164 பெயர்: சேகர் - தந்தை பெயர்: சுப்பராயலு - வீட்டு எண்: 592 வயது: 46 பாலினம் : ஆண் Photo is Available	436 LFV3679172 பெயர்: தாரா - கணவர் பெயர்: சேகர் - வீட்டு எண்: 592 வயது: 43 பாலினம் : பெண் Photo is Available
437 IXT1784107 பெயர்: தெய்வானை - கணவர் பெயர்: செல்வமணி - வீட்டு எண்: 596 வயது: 55 பாலினம் : பெண் Photo is Available	438 IXT1784115 பெயர்: பாக்கியராஜ் - தந்தை பெயர்: செல்வமணி - வீட்டு எண்: 596 வயது: 44 பாலினம் : ஆண் Photo is Available	439 LFV4306213 பெயர்: நாகஜோதி - தந்தை பெயர்: செல்வமணி - வீட்டு எண்: 596 வயது: 37 பாலினம் : பெண் Photo is Available
440 IXT1784123 பெயர்: கண்ணம்மாள் - கணவர் பெயர்: காளன் - வீட்டு எண்: 597 வயது: 87 பாலினம் : பெண் Photo is Available	441 IXT1784131 பெயர்: மணிமேகலை - கணவர் பெயர்: ஆதிகேசவன் - வீட்டு எண்: 597 வயது: 57 பாலினம் : பெண் Photo is Available	442 IXT1784149 பெயர்: ஆதிகேசவன் - தந்தை பெயர்: காளன் - வீட்டு எண்: 597 வயது: 50 பாலினம் : ஆண் Photo is Available
443 IXT0687129 பெயர்: அமுல் - கணவர் பெயர்: கோவிந்தராஜ் - வீட்டு எண்: 600 வயது: 45 பாலினம் : பெண் Photo is Available	444 IXT1784156 பெயர்: சேட்டு - தந்தை பெயர்: தம்பு - வீட்டு எண்: 601 வயது: 57 பாலினம் : ஆண் Photo is Available	445 IXT1784164 பெயர்: தனலட்சுமி - கணவர் பெயர்: சேட்டு - வீட்டு எண்: 601 வயது: 52 பாலினம் : பெண் Photo is Available

446 LFV3253838 பெயர்: சேட்டு - தந்தை பெயர்: சின்னய்யன் - வீட்டு எண்: 601 வயது: 50 பாலினம் : ஆண் Photo is Available	447 LFV3251352 பெயர்: மலர்கொடி - கணவர் பெயர்: சேட்டு - வீட்டு எண்: 601 வயது: 43 பாலினம் : பெண் Photo is Available	448 LFV3680840 பெயர்: துலுக்கானம் - தந்தை பெயர்: வேலு - வீட்டு எண்: 602 வயது: 63 பாலினம் : ஆண் Photo is Available
449 IXT1784172 பெயர்: செல்வராஜி - தந்தை பெயர்: ஆறுமுகம் - வீட்டு எண்: 605 வயது: 61 பாலினம் : ஆண் Photo is Available	450 IXT1784180 பெயர்: முத்து - கணவர் பெயர்: செல்வராஜி - வீட்டு எண்: 605 வயது: 54 பாலினம் : பெண் Photo is Available	451 IXT0032516 பெயர்: முனுசாமி - தந்தை பெயர்: முருகன் - வீட்டு எண்: 605 வயது: 47 பாலினம் : ஆண் Photo is Available
452 IXT1784198 பெயர்: தேன்மொழி - கணவர் பெயர்: சகாதேவன் - வீட்டு எண்: 605 வயது: 44 பாலினம் : பெண் Photo is Available	453 IXT1784206 பெயர்: கீதா - தந்தை பெயர்: செல்வராஜ் - வீட்டு எண்: 605 வயது: 35 பாலினம் : பெண் Photo is Available	454 LFV3252384 பெயர்: பிரசாத் - தந்தை பெயர்: பூபாலன் - வீட்டு எண்: 606 வயது: 51 பாலினம் : ஆண் Photo is Available
455 LFV3252392 பெயர்: சுஜாதாபிரியதர்ஷினி - கணவர் பெயர்: பிரசாத் - வீட்டு எண்: 607 வயது: 42 பாலினம் : பெண் Photo is Available	456 LFV4305108 பெயர்: சிதம்பரம் - தந்தை பெயர்: முனுசாமி - வீட்டு எண்: 608 வயது: 48 பாலினம் : ஆண் Photo is Available	457 LFV3254117 பெயர்: ஆராவமுதன் - தந்தை பெயர்: முனுசாமி - வீட்டு எண்: 608 வயது: 39 பாலினம் : ஆண் Photo is Available
458 LFV3677085 பெயர்: சிவகுமார் - தந்தை பெயர்: முருகன் - வீட்டு எண்: 608 வயது: 35 பாலினம் : ஆண் Photo is Available	459 IXT1784214 பெயர்: எத்திராஜ் - தந்தை பெயர்: செங்கையன் - வீட்டு எண்: 609 வயது: 68 பாலினம் : ஆண் Photo is Available	460 IXT1784222 பெயர்: அமிர்தம் - கணவர் பெயர்: எத்திராஜ் - வீட்டு எண்: 609 வயது: 64 பாலினம் : பெண் Photo is Available
461 LFV4305140 பெயர்: காமாட்சி - கணவர் பெயர்: ஆனந்தன் - வீட்டு எண்: 609 வயது: 44 பாலினம் : பெண் Photo is Available	462 LFV2014587 பெயர்: பழனிசாமி - தந்தை பெயர்: காஞ்சான் வீட்டு எண்: 612 வயது: 57 பாலினம் : ஆண் Photo is Available	463 LFV2014520 பெயர்: மின்னலா - கணவர் பெயர்: பழனிசாமி வீட்டு எண்: 612 வயது: 49 பாலினம் : பெண் Photo is Available
464 LFV4305173 பெயர்: வேலாயுதம் - தந்தை பெயர்: செங்கழனி - வீட்டு எண்: 622 வயது: 52 பாலினம் : ஆண் Photo is Available	465 IXT1784230 பெயர்: அகிலாண்டேஸ்வரி - கணவர் பெயர்: வேலாயுதம் - வீட்டு எண்: 622 வயது: 50 பாலினம் : பெண் Photo is Available	466 LFV4306007 பெயர்: நீலகண்டன் - தந்தை பெயர்: பாளையம் - வீட்டு எண்: 623 வயது: 50 பாலினம் : ஆண் Photo is Available
467 IXT1784248 பெயர்: அமுதா - கணவர் பெயர்: நீலகண்டன் - வீட்டு எண்: 623 வயது: 44 பாலினம் : பெண் Photo is Available	468 IXT1784255 பெயர்: சண்முகம் - தந்தை பெயர்: கோவிந்தன் - வீட்டு எண்: 625 வயது: 81 பாலினம் : ஆண் Photo is Available	469 IXT1784263 பெயர்: ரூபாவதி - கணவர் பெயர்: சண்முகம் - வீட்டு எண்: 625 வயது: 75 பாலினம் : பெண் Photo is Available
470 IXT1784271 பெயர்: சஞ்சீவி - தந்தை பெயர்: சண்முகம் - வீட்டு எண்: 625 வயது: 53 பாலினம் : ஆண் Photo is Available	471 IXT1784289 பெயர்: லதா - கணவர் பெயர்: சஞ்சீவி - வீட்டு எண்: 625 வயது: 49 பாலினம் : பெண் Photo is Available	472 IXT1784297 பெயர்: சாந்தி - கணவர் பெயர்: ரவி - வீட்டு எண்: 630 வயது: 44 பாலினம் : பெண் Photo is Available
473 LFV4439451 பெயர்: இரத்தினாதேவி - தந்தை பெயர்: வரதராஜன் - வீட்டு எண்: 630 வயது: 32 பாலினம் : பெண் Photo is Available	474 IXT1784305 பெயர்: பூசணம்மாள் - கணவர் பெயர்: தாமோதரன் - வீட்டு எண்: 632 வயது: 67 பாலினம் : பெண் Photo is Available	475 IXT1784313 பெயர்: விநாயகம் - தந்தை பெயர்: கொள்ளாபுரி - வீட்டு எண்: 632 வயது: 61 பாலினம் : ஆண் Photo is Available

476 IXT1784321 பெயர்: சரவணன் - தந்தை பெயர்: தாமோதரன் - வீட்டு எண்: 632 வயது: 46 பாலினம் : ஆண் Photo is Available	477 IXT1784339 பெயர்: ராணி - கணவர் பெயர்: கர்ணன் - வீட்டு எண்: 632 வயது: 46 பாலினம் : பெண் Photo is Available	478 IXT1784347 பெயர்: ஆனந்தன் - தந்தை பெயர்: தம்பு - வீட்டு எண்: 632 வயது: 45 பாலினம் : ஆண் Photo is Available
479 LFV4306015 பெயர்: ருபன் - தந்தை பெயர்: தாமோதரன் - வீட்டு எண்: 632 வயது: 43 பாலினம் : ஆண் Photo is Available	480 LFV3252723 பெயர்: தெய்வநாயகி - கணவர் பெயர்: ஆனந்தன் - வீட்டு எண்: 632 வயது: 41 பாலினம் : பெண் Photo is Available	481 LFV4439477 பெயர்: சரண்ராஜ் - தந்தை பெயர்: தாமோதரன் - வீட்டு எண்: 632 வயது: 32 பாலினம் : ஆண் Photo is Available
482 LFV4439485 பெயர்: ஸ்டெல்லாமேரி - தந்தை பெயர்: ருபன் - வீட்டு எண்: 632 வயது: 31 பாலினம் : பெண் Photo is Available	483 IXT1784354 பெயர்: தினகரன் - தந்தை பெயர்: கொள்ளாபுரி - வீட்டு எண்: 636 வயது: 67 பாலினம் : ஆண் Photo is Available	484 IXT1784362 பெயர்: காமாட்சி - கணவர் பெயர்: பச்சையப்பன் - வீட்டு எண்: 636 வயது: 61 பாலினம் : பெண் Photo is Available
485 IXT1784370 பெயர்: செல்லம்மாள் - கணவர் பெயர்: தினகரன் - வீட்டு எண்: 636 வயது: 61 பாலினம் : பெண் Photo is Available	486 IXT1784388 பெயர்: மாலதி - கணவர் பெயர்: வேலாயுதம் - வீட்டு எண்: 637 வயது: 66 பாலினம் : பெண் Photo is Available	487 LFV4306130 பெயர்: பவாணி - கணவர் பெயர்: பிச்சைக்கான் - வீட்டு எண்: 637 வயது: 48 பாலினம் : பெண் Photo is Available
488 IXT1784396 பெயர்: திருமலையான் - தந்தை பெயர்: வேலாயுதம் - வீட்டு எண்: 637 வயது: 42 பாலினம் : ஆண் Photo is Available	489 LFV3677077 பெயர்: பரந்தாமன் - தந்தை பெயர்: வேலாயுதம் - வீட்டு எண்: 637 வயது: 34 பாலினம் : ஆண் Photo is Available	490 IXT1784404 பெயர்: மணி - தந்தை பெயர்: கொள்ளாபுரி - வீட்டு எண்: 640 வயது: 66 பாலினம் : ஆண் Photo is Available
491 IXT1784412 பெயர்: சாந்தி - கணவர் பெயர்: மணி - வீட்டு எண்: 640 வயது: 51 பாலினம் : பெண் Photo is Available	492 IXT1784438 பெயர்: வனிதா - கணவர் பெயர்: வஜ்ஜிரம் - வீட்டு எண்: 642 வயது: 54 பாலினம் : பெண் Photo is Available	493 LFV4305207 பெயர்: பன்னீர்செல்வம் - தந்தை பெயர்: வஜ்ஜிரம் - வீட்டு எண்: 642 வயது: 38 பாலினம் : ஆண் Photo is Available
494 LFV4306346 பெயர்: கல்பனா - தந்தை பெயர்: புருஷோத்தமன் - வீட்டு எண்: 642 வயது: 37 பாலினம் : பெண் Photo is Available	495 IXT1784446 பெயர்: மதுரை - தந்தை பெயர்: நடேசன் - வீட்டு எண்: 644 வயது: 64 பாலினம் : ஆண் Photo is Available	496 IXT1784453 பெயர்: கல்யாணி - கணவர் பெயர்: மதுரை - வீட்டு எண்: 644 வயது: 62 பாலினம் : பெண் Photo is Available
497 IXT1784461 பெயர்: பார்த்திபன் - தந்தை பெயர்: மதுரை - வீட்டு எண்: 644 வயது: 40 பாலினம் : ஆண் Photo is Available	498 IXT1784487 பெயர்: மணி - தந்தை பெயர்: முருகன் - வீட்டு எண்: 645 வயது: 62 பாலினம் : ஆண் Photo is Available	499 IXT1784495 பெயர்: தனலட்சுமி - கணவர் பெயர்: மணி - வீட்டு எண்: 645 வயது: 60 பாலினம் : பெண் Photo is Available
500 LFV3677366 பெயர்: இளங்கோவன் - தந்தை பெயர்: மணி - வீட்டு எண்: 645 வயது: 36 பாலினம் : ஆண் Photo is Available	501 IXT1784503 பெயர்: செல்வி - கணவர் பெயர்: தாஸ் - வீட்டு எண்: 646 வயது: 49 பாலினம் : பெண் Photo is Available	502 IXT1784511 பெயர்: சிவா - தந்தை பெயர்: மணி - வீட்டு எண்: 646 வயது: 44 பாலினம் : ஆண் Photo is Available
503 LFV4305348 பெயர்: பாண்டியன் - தந்தை பெயர்: மணி - வீட்டு எண்: 646 வயது: 42 பாலினம் : ஆண் Photo is Available	504 LFV3251436 பெயர்: ஆறுமுகம் - தந்தை பெயர்: மணி - வீட்டு எண்: 646 வயது: 41 பாலினம் : ஆண் Photo is Available	505 LFV3253218 பெயர்: அம்மு - கணவர் பெயர்: சிவா - வீட்டு எண்: 646 வயது: 40 பாலினம் : பெண் Photo is Available

506 LFV3251444 பெயர்: சரிதா - கணவர் பெயர்: ஆறுமுகம் - வீட்டு எண்: 646 வயது: 39 பாலினம் : பெண் Photo is Available	507 IXT1784529 பெயர்: தங்கராஜி - தந்தை பெயர்: கெங்கு - வீட்டு எண்: 651 வயது: 66 பாலினம் : ஆண் Photo is Available	508 LFV4305371 பெயர்: சகுந்தலா - கணவர் பெயர்: மாணிக்கம் - வீட்டு எண்: 652 வயது: 62 பாலினம் : பெண் Photo is Available
509 IXT1784545 பெயர்: வெங்கடேசன் - தந்தை பெயர்: மாணிக்கம் - வீட்டு எண்: 652 வயது: 46 பாலினம் : ஆண் Photo is Available	510 LFV4113288 பெயர்: முத்து - தந்தை பெயர்: மாணிக்கம் - வீட்டு எண்: 652 வயது: 44 பாலினம் : ஆண் Photo is Available	511 LFV4305447 பெயர்: தரணி - தந்தை பெயர்: மாணிக்கம் - வீட்டு எண்: 652 வயது: 41 பாலினம் : பெண் Photo is Available
512 IXT1784552 பெயர்: சுகந்தி - கணவர் பெயர்: கெங்காதரன் - வீட்டு எண்: 654 வயது: 65 பாலினம் : பெண் Photo is Available	513 IXT1784560 பெயர்: நடராசன் - தந்தை பெயர்: ஒசூரான் - வீட்டு எண்: 655 வயது: 62 பாலினம் : ஆண் Photo is Available	514 IXT1784578 பெயர்: ராஜேந்திரன் - தந்தை பெயர்: வரதன் - வீட்டு எண்: 655 வயது: 59 பாலினம் : ஆண் Photo is Available
515 IXT1784586 பெயர்: ஜெயா - கணவர் பெயர்: நடராசன் - வீட்டு எண்: 655 வயது: 50 பாலினம் : பெண் Photo is Available	516 IXT1784594 பெயர்: பழனி - தந்தை பெயர்: ஒசூரான் - வீட்டு எண்: 655 வயது: 50 பாலினம் : ஆண் Photo is Available	517 IXT1784602 பெயர்: வச்சலா - கணவர் பெயர்: ராஜேந்திரன் - வீட்டு எண்: 655 வயது: 49 பாலினம் : பெண் Photo is Available
518 LFV4305801 பெயர்: காமாட்சி - கணவர் பெயர்: பழனி - வீட்டு எண்: 655 வயது: 47 பாலினம் : பெண் Photo is Available	519 IXT1784610 பெயர்: சரளா - கணவர் பெயர்: விஜயன் - வீட்டு எண்: 655 வயது: 44 பாலினம் : பெண் Photo is Available	520 LFV3250545 பெயர்: துர்கா - தந்தை பெயர்: வரதன் - வீட்டு எண்: 655 வயது: 37 பாலினம் : ஆண் Photo is Available
521 IXT0687087 பெயர்: சந்தியா - கணவர் பெயர்: காசி - வீட்டு எண்: 656 வயது: 27 பாலினம் : பெண் Photo is Available	522 IXT1784628 பெயர்: சித்திரை - தந்தை பெயர்: குப்பன் - வீட்டு எண்: 659 வயது: 56 பாலினம் : ஆண் Photo is Available	523 IXT1784636 பெயர்: ஆறுமுகம் - தந்தை பெயர்: குப்பன் - வீட்டு எண்: 659 வயது: 53 பாலினம் : ஆண் Photo is Available
524 IXT1784644 பெயர்: இந்திரா - கணவர் பெயர்: சித்திரை - வீட்டு எண்: 659 வயது: 49 பாலினம் : பெண் Photo is Available	525 IXT1784651 பெயர்: செல்வி - கணவர் பெயர்: ஆறுமுகம் - வீட்டு எண்: 659 வயது: 46 பாலினம் : பெண் Photo is Available	526 LFV3250651 பெயர்: கோபிநாதன் - தந்தை பெயர்: செல்லன் - வீட்டு எண்: 662 வயது: 39 பாலினம் : ஆண் Photo is Available
527 IXT0032730 பெயர்: சரஸ்வதி - கணவர் பெயர்: கோபிநாதன் - வீட்டு எண்: 662 வயது: 35 பாலினம் : பெண் Photo is Available	528 IXT1784669 பெயர்: செல்லன் - தந்தை பெயர்: முருகன் - வீட்டு எண்: 663 வயது: 54 பாலினம் : ஆண் Photo is Available	529 IXT1784677 பெயர்: சரசு - கணவர் பெயர்: செல்லன் - வீட்டு எண்: 663 வயது: 51 பாலினம் : பெண் Photo is Available
530 IXT1784685 பெயர்: மகாலட்சுமி - கணவர் பெயர்: தேவராஜ் - வீட்டு எண்: 664 வயது: 46 பாலினம் : பெண் Photo is Available	531 LFV3252962 பெயர்: முத்து - தந்தை பெயர்: பன்னீர்செல்வம் - வீட்டு எண்: 666 வயது: 58 பாலினம் : ஆண் Photo is Available	532 IXT1784693 பெயர்: முத்து - தந்தை பெயர்: செல்லன் - வீட்டு எண்: 666 வயது: 52 பாலினம் : ஆண் Photo is Available
533 LFV3253184 பெயர்: ராமு - தந்தை பெயர்: பன்னீர்செல்வம் - வீட்டு எண்: 666 வயது: 44 பாலினம் : ஆண் Photo is Available	534 LFV3251105 பெயர்: அனுராதா - கணவர் பெயர்: முத்து - வீட்டு எண்: 666 வயது: 43 பாலினம் : பெண் Photo is Available	535 LFV3681129 பெயர்: ஜெகன் தேவி கணவர் பெயர்: முத்து - வீட்டு எண்: 666 வயது: 40 பாலினம் : பெண் Photo is Available

536 IXT1784701 பெயர்: முகுந்தன் - தந்தை பெயர்: நடேசன் - வீட்டு எண்: 667 வயது: 67 பாலினம் : ஆண் Photo is Available	537 LFV4305868 பெயர்: சாரதா - கணவர் பெயர்: முகுந்தன் - வீட்டு எண்: 667 வயது: 65 பாலினம் : பெண் Photo is Available	538 IXT0032763 பெயர்: முரளி - தந்தை பெயர்: சதாசிவம் - வீட்டு எண்: 667 வயது: 45 பாலினம் : ஆண் Photo is Available
539 LFV3254133 பெயர்: சங்கர் - தந்தை பெயர்: ராமன் வீட்டு எண்: 667 வயது: 42 பாலினம் : ஆண் Photo is Available	540 LFV4305900 பெயர்: ஜெகநாதன் - தந்தை பெயர்: முகுந்தன் - வீட்டு எண்: 667 வயது: 39 பாலினம் : ஆண் Photo is Available	541 LFV4305975 பெயர்: ரகுராமன் - தந்தை பெயர்: முகுந்தன் - வீட்டு எண்: 667 வயது: 37 பாலினம் : ஆண் Photo is Available
542 IXT0032714 பெயர்: ராஜ்குமார் - தந்தை பெயர்: முகுந்தன் - வீட்டு எண்: 667 வயது: 32 பாலினம் : ஆண் Photo is Available	543 IXT1784719 பெயர்: அமிர்தம்மாள் - கணவர் பெயர்: ராமன் - வீட்டு எண்: 668 வயது: 70 பாலினம் : பெண் Photo is Available	544 IXT1784727 பெயர்: டில்லி - தந்தை பெயர்: ராமன் - வீட்டு எண்: 668 வயது: 46 பாலினம் : ஆண் Photo is Available
545 LFV3254141 பெயர்: கீதா - கணவர் பெயர்: டில்லி - வீட்டு எண்: 668 வயது: 38 பாலினம் : பெண் Photo is Available	546 IXT1784735 பெயர்: ரங்கநாயகி - கணவர் பெயர்: ராமச்சந்திரன் - வீட்டு எண்: 669 வயது: 67 பாலினம் : பெண் Photo is Available	R 547 IXT1784743 DELETED பெயர்: சரவணன் - தந்தை பெயர்: ராமச்சந்திரன் - வீட்டு எண்: 669 வயது: 60 பாலினம் : ஆண் Photo is Available
548 IXT1784750 பெயர்: தனலட்சுமி - கணவர் பெயர்: தங்கராஜி - வீட்டு எண்: 672 வயது: 51 பாலினம் : பெண் Photo is Available	549 LFV3253358 பெயர்: சந்தோஷ் - தந்தை பெயர்: தாமஸ் - வீட்டு எண்: 672 வயது: 44 பாலினம் : ஆண் Photo is Available	550 IXT1784768 பெயர்: மீனா - கணவர் பெயர்: சுந்தரமூர்த்தி - வீட்டு எண்: 672 வயது: 43 பாலினம் : பெண் Photo is Available
551 IXT1784776 பெயர்: விஸ்வநாதன் - தந்தை பெயர்: முனுசாமி - வீட்டு எண்: 673 வயது: 67 பாலினம் : ஆண் Photo is Available	552 IXT1784784 பெயர்: மாலதி - கணவர் பெயர்: விஸ்வநாதன் - வீட்டு எண்: 673 வயது: 57 பாலினம் : பெண் Photo is Available	553 LFV4113304 பெயர்: நரேந்திரகுமார் - தந்தை பெயர்: விஸ்வநாதன் - வீட்டு எண்: 673 வயது: 40 பாலினம் : ஆண் Photo is Available
554 LFV3250339 பெயர்: வீரசுந்தர் - தந்தை பெயர்: விஸ்வநாதன் - வீட்டு எண்: 673 வயது: 36 பாலினம் : ஆண் Photo is Available	555 IXT0865709 பெயர்: ராதா - கணவர் பெயர்: வீரசுந்தர் - வீட்டு எண்: 673 வயது: 34 பாலினம் : பெண் Photo is Available	556 IXT1784792 பெயர்: ஜோதிநாயகம் - தந்தை பெயர்: சித்திரை - வீட்டு எண்: 674 வயது: 66 பாலினம் : ஆண் Photo is Available
557 IXT1784800 பெயர்: டில்லி - தந்தை பெயர்: சித்திரை - வீட்டு எண்: 674 வயது: 65 பாலினம் : ஆண் Photo is Available	558 IXT1784818 பெயர்: இந்திராணி - கணவர் பெயர்: ஜோதிநாயகம் - வீட்டு எண்: 674 வயது: 60 பாலினம் : பெண் Photo is Available	559 IXT1784826 பெயர்: புண்ணியகோட்டி - தந்தை பெயர்: ஜோதிநாயகம் - வீட்டு எண்: 674 வயது: 44 பாலினம் : ஆண் Photo is Available
560 LFV3677093 பெயர்: பார்த்தீபன் - தந்தை பெயர்: ஜோதிநாயகம் - வீட்டு எண்: 674 வயது: 35 பாலினம் : ஆண் Photo is Available	561 IXT1808575 பெயர்: தேவகி - கணவர் பெயர்: டில்லி - வீட்டு எண்: 675 வயது: 58 பாலினம் : பெண் Photo is Available	562 LFV4113312 பெயர்: விஜயன் - தந்தை பெயர்: டில்லி - வீட்டு எண்: 675 வயது: 39 பாலினம் : ஆண் Photo is Available
563 IXT1808583 பெயர்: முத்து - தந்தை பெயர்: ஆறுமுகம் - வீட்டு எண்: 678 வயது: 56 பாலினம் : ஆண் Photo is Available	564 IXT1808591 பெயர்: சுமதி - கணவர் பெயர்: முத்து - வீட்டு எண்: 678 வயது: 52 பாலினம் : பெண் Photo is Available	565 IXT1808609 பெயர்: ராஜேந்திரன் - தந்தை பெயர்: ஆறுமுகம் - வீட்டு எண்: 678 வயது: 51 பாலினம் : ஆண் Photo is Available

566 IXT1808617 பெயர்: ஞானமணி - கணவர் பெயர்: ராஜேந்திரன் - வீட்டு எண்: 678 வயது: 48 பாலினம் : பெண் Photo is Available	567 LFV3253986 பெயர்: அசோக்குமார் - தந்தை பெயர்: முத்து - வீட்டு எண்: 678 வயது: 37 பாலினம் : ஆண் Photo is Available	568 LFV3678158 பெயர்: நிர்மல்குமார் - தந்தை பெயர்: முத்து - வீட்டு எண்: 678 வயது: 35 பாலினம் : ஆண் Photo is Available
569 IXT1808633 பெயர்: செங்கன் - தந்தை பெயர்: ஆறுமுகம் - வீட்டு எண்: 679 வயது: 50 பாலினம் : ஆண் Photo is Available	570 IXT1808641 பெயர்: ராமு - கணவர் பெயர்: செங்கன் - வீட்டு எண்: 679 வயது: 46 பாலினம் : பெண் Photo is Available	571 IXT1808658 பெயர்: ஏழுமலை - தந்தை பெயர்: ஆறுமுகம் - வீட்டு எண்: 679 வயது: 45 பாலினம் : ஆண் Photo is Available
572 LFV3252590 பெயர்: மணிமேகலை - கணவர் பெயர்: ஏழுமலை - வீட்டு எண்: 679 வயது: 39 பாலினம் : பெண் Photo is Available	573 IXT1808666 பெயர்: சிவகாமி - கணவர் பெயர்: மாணிக்கம் - வீட்டு எண்: 680 வயது: 45 பாலினம் : பெண் Photo is Available	574 IXT0032771 பெயர்: பாரதி - கணவர் பெயர்: திருவாரங்கம் - வீட்டு எண்: 680 வயது: 42 பாலினம் : பெண் Photo is Available
575 IXT1808674 பெயர்: ராதாகிருஷ்ணன் - தந்தை பெயர்: கோவிந்தன் - வீட்டு எண்: 682 வயது: 60 பாலினம் : ஆண் Photo is Available	576 IXT1808682 பெயர்: எரிசபெத் - கணவர் பெயர்: ராதாகிருஷ்ணன் - வீட்டு எண்: 682 வயது: 53 பாலினம் : பெண் Photo is Available	577 IXT1808690 பெயர்: குமார் - தந்தை பெயர்: தம்பு - வீட்டு எண்: 682 வயது: 53 பாலினம் : ஆண் Photo is Available
578 LFV3253473 பெயர்: சர்குணம் - கணவர் பெயர்: குமார் - வீட்டு எண்: 682 வயது: 52 பாலினம் : பெண் Photo is Available	579 IXT1808708 பெயர்: இந்திரா - கணவர் பெயர்: பாலசுப்பிரமணி - வீட்டு எண்: 682 வயது: 46 பாலினம் : பெண் Photo is Available	580 LFV3253242 பெயர்: ரமேஷ் - தந்தை பெயர்: ராதாகிருஷ்ணன் - வீட்டு எண்: 682 வயது: 37 பாலினம் : ஆண் Photo is Available
581 IXT1808724 பெயர்: ரவி - தந்தை பெயர்: முருகன் - வீட்டு எண்: 687 வயது: 54 பாலினம் : ஆண் Photo is Available	582 IXT1808732 பெயர்: ராஜம்மாள் - கணவர் பெயர்: முருகன் - வீட்டு எண்: 689 வயது: 82 பாலினம் : பெண் Photo is Available	583 IXT1808740 பெயர்: ராஜேஸ்வரி - கணவர் பெயர்: கோவிந்தராஜி - வீட்டு எண்: 689 வயது: 64 பாலினம் : பெண் Photo is Available
584 IXT1808757 பெயர்: கோவிந்தராஜி - தந்தை பெயர்: முருகன் - வீட்டு எண்: 689 வயது: 62 பாலினம் : ஆண் Photo is Available	585 IXT1808765 பெயர்: கண்ணன் - தந்தை பெயர்: முருகன் - வீட்டு எண்: 689 வயது: 52 பாலினம் : ஆண் Photo is Available	586 IXT1808773 பெயர்: படவட்டம்மாள் - கணவர் பெயர்: கண்ணன் - வீட்டு எண்: 689 வயது: 49 பாலினம் : பெண் Photo is Available
587 IXT1808781 பெயர்: லட்சுமி - கணவர் பெயர்: பார்த்திபன் - வீட்டு எண்: 690 வயது: 51 பாலினம் : பெண் Photo is Available	588 IXT1808799 பெயர்: பரமசிவன் - தந்தை பெயர்: செங்கழனி - வீட்டு எண்: 692 வயது: 45 பாலினம் : ஆண் Photo is Available	589 LFV4305603 பெயர்: காயத்ரி - கணவர் பெயர்: பரமசிவம் - வீட்டு எண்: 692 வயது: 43 பாலினம் : பெண் Photo is Available
590 IXT1808807 பெயர்: சின்னகுழந்தை - கணவர் பெயர்: முனுசாமி - வீட்டு எண்: 695 வயது: 76 பாலினம் : பெண் Photo is Available	591 IXT1808815 பெயர்: ராணி - கணவர் பெயர்: கோபால் - வீட்டு எண்: 695 வயது: 71 பாலினம் : பெண் Photo is Available	592 IXT1808823 பெயர்: செல்வி - கணவர் பெயர்: குப்புராஜி - வீட்டு எண்: 696 வயது: 55 பாலினம் : பெண் Photo is Available
593 LFV4305637 பெயர்: யுவராஜ் - தந்தை பெயர்: குப்புராஜ் - வீட்டு எண்: 696 வயது: 42 பாலினம் : ஆண் Photo is Available	594 LFV3253861 பெயர்: முத்துராஜ் - தந்தை பெயர்: குப்புராஜி - வீட்டு எண்: 696 வயது: 41 பாலினம் : ஆண் Photo is Available	595 LFV3252301 பெயர்: காயத்ரி - தந்தை பெயர்: முதல்முத்து - வீட்டு எண்: 696 வயது: 40 பாலினம் : பெண் Photo is Available

596 IXT1808831 பெயர்: மோகன் - தந்தை பெயர்: ரத்தினம் - வீட்டு எண்: 697 வயது: 53 பாலினம் : ஆண் Photo is Available	597 IXT1808849 பெயர்: உலகநாதன் - தந்தை பெயர்: ரத்தினம் - வீட்டு எண்: 697 வயது: 49 பாலினம் : ஆண் Photo is Available	598 IXT1808856 பெயர்: ஏகாம்பரம் - தந்தை பெயர்: ரத்தினம் - வீட்டு எண்: 697 வயது: 46 பாலினம் : ஆண் Photo is Available
599 IXT1808864 பெயர்: குமார் - தந்தை பெயர்: ரத்தினம் - வீட்டு எண்: 697 வயது: 44 பாலினம் : ஆண் Photo is Available	600 LFV4305652 பெயர்: ரமணி - கணவர் பெயர்: மோகன் - வீட்டு எண்: 697 வயது: 42 பாலினம் : பெண் Photo is Available	601 IXT0482489 பெயர்: ஜெயந்தி - கணவர் பெயர்: புருஷோத்தமன் - வீட்டு எண்: 697 வயது: 41 பாலினம் : பெண் Photo is Available
602 IXT1808872 பெயர்: ஸ்ரீதரன் - தந்தை பெயர்: ரத்தினம் - வீட்டு எண்: 698 வயது: 56 பாலினம் : ஆண் Photo is Available	603 IXT1808880 பெயர்: கீதா - கணவர் பெயர்: ஸ்ரீதரன் - வீட்டு எண்: 698 வயது: 49 பாலினம் : பெண் Photo is Available	604 IXT1808898 பெயர்: சகுந்தலா - கணவர் பெயர்: பஞ்சாட்சரம் - வீட்டு எண்: 700 வயது: 71 பாலினம் : பெண் Photo is Available
605 IXT1808906 பெயர்: ரகுராமன் - தந்தை பெயர்: பஞ்சாட்சரம் - வீட்டு எண்: 700 வயது: 50 பாலினம் : ஆண் Photo is Available	606 IXT1808914 பெயர்: கற்பகவள்ளி - கணவர் பெயர்: ரகுராமன் - வீட்டு எண்: 700 வயது: 46 பாலினம் : பெண் Photo is Available	607 IXT1808922 பெயர்: வேளாங்கண்ணி - தந்தை பெயர்: பஞ்சாட்சரம் - வீட்டு எண்: 700 வயது: 45 பாலினம் : பெண் Photo is Available
608 IXT1808930 பெயர்: பரமேஸ்வரி - கணவர் பெயர்: பரசுராமன் - வீட்டு எண்: 700 வயது: 45 பாலினம் : பெண் Photo is Available	609 IXT1355221 பெயர்: சிம்ரன் - தாய் பெயர்: பரமேஸ்வரி - வீட்டு எண்: 700 வயது: 22 பாலினம் : பெண் Photo is Available	610 IXT1324292 பெயர்: மோகனா - தந்தை பெயர்: சரவணன் - வீட்டு எண்: 1057 வயது: 37 பாலினம் : பெண் Photo is Available
611 IXT0806968 பெயர்: திவாகர் - தந்தை பெயர்: சௌந்தரராஜன் - வீட்டு எண்: 1-206 வயது: 27 பாலினம் : ஆண் Photo is Available	612 IXT1461631 பெயர்: வேலாயுதம் தந்தை பெயர்: கலப்பான் வீட்டு எண்: 166/வீ2 வயது: 40 பாலினம் : ஆண் Photo is Available	613 IXT1478056 பெயர்: முல்லைவேந்தன் தந்தை பெயர்: முரளிதாஸ் வீட்டு எண்: 2/064 வயது: 21 பாலினம் : ஆண் Photo is Available
614 IXT1199090 பெயர்: காமாட்சி - தந்தை பெயர்: பாக்கியராஜ் - வீட்டு எண்: 21-36 வயது: 35 பாலினம் : பெண் Photo is Available	615 IXT0906636 பெயர்: கோமதி - கணவர் பெயர்: அபிமன்னன் - வீட்டு எண்: 2-139 வயது: 24 பாலினம் : பெண் Photo is Available	616 IXT0807487 பெயர்: வனிதா - தந்தை பெயர்: தேவராஜ் - வீட்டு எண்: 2-494 வயது: 25 பாலினம் : பெண் Photo is Available
617 IXT0807552 பெயர்: தமிழ் செல்வி - கணவர் பெயர்: சண்முகம் - வீட்டு எண்: 2-557 வயது: 72 பாலினம் : பெண் Photo is Available	618 IXT0301226 பெயர்: கௌரி - கணவர் பெயர்: ரகு - வீட்டு எண்: 2-564 வயது: 36 பாலினம் : பெண் Photo is Available	619 IXT2288512 பெயர்: சக்திவேல் தந்தை பெயர்: சகாதேவன் வீட்டு எண்: 2/567 வயது: 23 பாலினம் : ஆண் Photo is Available
620 IXT0807503 பெயர்: மணி - தந்தை பெயர்: பாளயம் - வீட்டு எண்: 2-592 வயது: 67 பாலினம் : ஆண் Photo is Available	621 IXT0807511 பெயர்: ராஜ்கனேஷ் - தந்தை பெயர்: மணி - வீட்டு எண்: 2-592 வயது: 32 பாலினம் : ஆண் Photo is Available	622 IXT0301242 பெயர்: கோமதி - தந்தை பெயர்: ஆதிகேசவன் - வீட்டு எண்: 2-597 வயது: 30 பாலினம் : பெண் Photo is Available
623 IXT0301259 பெயர்: ஜாபர் - தந்தை பெயர்: சையதுமுகமது - வீட்டு எண்: 2-600 வயது: 58 பாலினம் : ஆண் Photo is Available	624 IXT0301267 பெயர்: ஷாஜீதா - கணவர் பெயர்: ஜபார் - வீட்டு எண்: 2-600 வயது: 46 பாலினம் : பெண் Photo is Available	625 IXT1531631 பெயர்: சந்தியா கணவர் பெயர்: முனுசாமி வீட்டு எண்: 2/604 வயது: 26 பாலினம் : பெண் Photo is Available

626 IXT0032508 பெயர்: ஜோதிவினாயகம் - தந்தை பெயர்: செல்வராஜ் - வீட்டு எண்: 2-605 வயது: 36 பாலினம் : ஆண் Photo is Available	627 IXT1464437 பெயர்: சந்தோஷ் தந்தை பெயர்: பிரசாத் வீட்டு எண்: 2/607 வயது: 20 பாலினம் : பெண் Photo is Available	628 IXT0301317 பெயர்: காமராஜ் - தந்தை பெயர்: கோபால் - வீட்டு எண்: 2-619 வயது: 61 பாலினம் : ஆண் Photo is Available
629 IXT0301325 பெயர்: பூங்காவனம் கணவர் பெயர்: காமராஜ் - வீட்டு எண்: 2-619 வயது: 58 பாலினம் : பெண் Photo is Available	630 IXT0301333 பெயர்: பழனி - தந்தை பெயர்: காமராஜ் - வீட்டு எண்: 2-619 வயது: 40 பாலினம் : ஆண் Photo is Available	631 IXT0301275 பெயர்: காமாட்சி - கணவர் பெயர்: கோவிந்தராஜ் - வீட்டு எண்: 2-619 வயது: 35 பாலினம் : பெண் Photo is Available
632 IXT0301283 பெயர்: ஜெயகொடி - கணவர் பெயர்: சுப்பிரமணி - வீட்டு எண்: 2-619 வயது: 35 பாலினம் : பெண் Photo is Available	633 IXT0301291 பெயர்: ரேவதி - கணவர் பெயர்: பழனி - வீட்டு எண்: 2-619 வயது: 32 பாலினம் : பெண் Photo is Available	634 IXT0301309 பெயர்: சத்யராஜ் - தந்தை பெயர்: காமராஜ் - வீட்டு எண்: 2-619 வயது: 30 பாலினம் : ஆண் Photo is Available
635 IXT0301366 பெயர்: அர்ச்சனா - தந்தை பெயர்: நீலகண்டன் - வீட்டு எண்: 2-623 வயது: 30 பாலினம் : பெண் Photo is Available	636 IXT0301358 பெயர்: ஸ்ரீராம் - தந்தை பெயர்: கண்ணன் - வீட்டு எண்: 2-624 வயது: 34 பாலினம் : ஆண் Photo is Available	637 IXT0301341 பெயர்: வாணிஸ்ரீ - தந்தை பெயர்: கணேசன் - வீட்டு எண்: 2-624 வயது: 29 பாலினம் : பெண் Photo is Available
638 IXT0301374 பெயர்: மணிமேகலை - கணவர் பெயர்: திருமலையான் - வீட்டு எண்: 2-627 வயது: 34 பாலினம் : பெண் Photo is Available	639 IXT0301382 பெயர்: அசோக்குமார் - தந்தை பெயர்: சங்கர் - வீட்டு எண்: 2-629 வயது: 29 பாலினம் : ஆண் Photo is Available	640 IXT1781749 பெயர்: வரதராஜன் - தந்தை பெயர்: ரத்தினம் - வீட்டு எண்: 2-630 வயது: 59 பாலினம் : ஆண் Photo is Available
641 IXT1781756 பெயர்: சௌந்தரி - கணவர் பெயர்: வரதராஜன் - வீட்டு எண்: 2-630 வயது: 53 பாலினம் : பெண் Photo is Available	642 IXT0301408 பெயர்: சுவேதா - தந்தை பெயர்: ராஜேந்திரன் - வீட்டு எண்: 2-630 வயது: 31 பாலினம் : பெண் Photo is Available	643 IXT0301390 பெயர்: ரத்னபிரியா - தந்தை பெயர்: வரதராஜன் - வீட்டு எண்: 2-630 வயது: 30 பாலினம் : பெண் Photo is Available
644 IXT0870030 பெயர்: குருரத்தினம் - தந்தை பெயர்: வரதராஜன் - வீட்டு எண்: 2-630 வயது: 26 பாலினம் : ஆண் Photo is Available	645 IXT1781764 பெயர்: வேலாயுதம் - தந்தை பெயர்: சித்திரை - வீட்டு எண்: 2-637 வயது: 76 பாலினம் : ஆண் Photo is Available	646 LFV4306262 பெயர்: பூவரசன் - தந்தை பெயர்: பழனி - வீட்டு எண்: 2-637 வயது: 41 பாலினம் : ஆண் Photo is Available
647 LFV4306296 பெயர்: சீனிவாசன் - தந்தை பெயர்: பழனி - வீட்டு எண்: 2-637 வயது: 37 பாலினம் : ஆண் Photo is Available	648 LFV4304929 பெயர்: மாலதி - கணவர் பெயர்: நாகராஜ் - வீட்டு எண்: 2-641 வயது: 33 பாலினம் : பெண் Photo is Available	649 IXT1498997 பெயர்: சரிதா கணவர் பெயர்: சங்கர் வீட்டு எண்: 2/642 வயது: 36 பாலினம் : பெண் Photo is Available
650 IXT0032698 பெயர்: சங்கர் - தந்தை பெயர்: வஜ்ஜிரம் - வீட்டு எண்: 2-642 வயது: 35 பாலினம் : ஆண் Photo is Available	651 IXT0905711 பெயர்: பூர்ணியம்மாள் - கணவர் பெயர்: வெங்கடேசன் - வீட்டு எண்: 2-652 வயது: 31 பாலினம் : பெண் Photo is Available	652 IXT0032706 பெயர்: வெங்கடேசன் - தந்தை பெயர்: நடராஜன் - வீட்டு எண்: 2-655 வயது: 34 பாலினம் : ஆண் Photo is Available
653 IXT0482562 பெயர்: யுவராஜ் - தந்தை பெயர்: செலலன் - வீட்டு எண்: 2-662 வயது: 33 பாலினம் : ஆண் Photo is Available	654 IXT0906628 பெயர்: அரவிந்த் ராஜ் - தந்தை பெயர்: தேவராஜ் - வீட்டு எண்: 2-664 வயது: 26 பாலினம் : ஆண் Photo is Available	655 IXT0032755 பெயர்: மனோன்மணி - கணவர் பெயர்: பன்னீர்செல்வம் - வீட்டு எண்: 2-666 வயது: 73 பாலினம் : பெண் Photo is Available

பிரிவு எண் மற்றும் பெயர் : 2-சின்னம்மாபேட்டை (ஊ), அம்பேத்கார் நகர் (வார்டு-2)

656 IXT0807479 பெயர்: சரஸ்வதி - கணவர் பெயர்: ஜெகந்நாதன் - வீட்டு எண்: 2-667 வயது: 27 பாலினம் : பெண் Photo is Available	657 IXT0301424 பெயர்: சரஸ்வதி - கணவர் பெயர்: விஜயன் - வீட்டு எண்: 2-673 வயது: 33 பாலினம் : பெண் Photo is Available	658 IXT0301457 பெயர்: நளினி - கணவர் பெயர்: புண்ணியகோட்டி - வீட்டு எண்: 2-674 வயது: 38 பாலினம் : பெண் Photo is Available
659 IXT0301440 பெயர்: ராஜன் - தந்தை பெயர்: ஜோதிநாயகம் - வீட்டு எண்: 2-674 வயது: 37 பாலினம் : ஆண் Photo is Available	660 IXT0301432 பெயர்: ஜெயலலிதா - கணவர் பெயர்: ராஜன் - வீட்டு எண்: 2-674 வயது: 32 பாலினம் : பெண் Photo is Available	661 IXT0301473 பெயர்: செல்வி - கணவர் பெயர்: அபிமன்னன் - வீட்டு எண்: 2-680 வயது: 44 பாலினம் : பெண் Photo is Available
662 IXT0032805 பெயர்: ரேவதி - தந்தை பெயர்: ராதாகிருஷ்ணன் - வீட்டு எண்: 2-685 வயது: 34 பாலினம் : பெண் Photo is Available	663 IXT0482729 பெயர்: நிர்மல்ராஜ் - தந்தை பெயர்: குப்பராஜ் - வீட்டு எண்: 2-696 வயது: 33 பாலினம் : ஆண் Photo is Available	664 IXT0807545 பெயர்: தமிழ் செல்வி - கணவர் பெயர்: உலகநாதன் - வீட்டு எண்: 2-697 வயது: 29 பாலினம் : பெண் Photo is Available
665 IXT0906008 பெயர்: சுப்பிரமணி - தந்தை பெயர்: மாணிக்கம் - வீட்டு எண்: 3-139 வயது: 25 பாலினம் : ஆண் Photo is Available	666 LFV3679982 பெயர்: அருண் - தந்தை பெயர்: பார்த்தீபன் - வீட்டு எண்: 4-109 வயது: 34 பாலினம் : ஆண் Photo is Available	667 IXT1781772 பெயர்: கார்த்திகேயன் - தந்தை பெயர்: தினகரன் - வீட்டு எண்: 4-110 வயது: 43 பாலினம் : ஆண் Photo is Available
668 IXT1136167 பெயர்: சண்முகம் - தந்தை பெயர்: பெரியசாமி - வீட்டு எண்: 6-154 வயது: 56 பாலினம் : ஆண் Photo is Available	669 IXT1136159 பெயர்: கிருஷ்ணவேணி - கணவர் பெயர்: சண்முகம் - வீட்டு எண்: 6-154 வயது: 47 பாலினம் : பெண் Photo is Available	670 IXT1136126 பெயர்: மாறன் - தந்தை பெயர்: சண்முகம் - வீட்டு எண்: 6-154 வயது: 34 பாலினம் : ஆண் Photo is Available
671 IXT0981159 பெயர்: உமாமகேஸ்வரி - தந்தை பெயர்: மாறன் - வீட்டு எண்: 6-154 வயது: 25 பாலினம் : பெண் Photo is Available	672 IXT0482737 பெயர்: கம்ரூன்பீ - கணவர் பெயர்: அமீனுதீன் - வீட்டு எண்: 8-130 வயது: 58 பாலினம் : பெண் Photo is Available	673 IXT1533801 பெயர்: ராணி சங்கர் தந்தை பெயர்: ரத்தினம் ஆறுமுகம் வீட்டு எண்: 9/124 வயது: 46 பாலினம் : பெண் Photo is Available
674 IXT2353019 பெயர்: லைலா கணவர் பெயர்: தினகரன் வீட்டு எண்: பழைய - 1/56, புது - 1/89 வயது: 38 பாலினம் : பெண் Photo is Available		

சேர்த்தல் பட்டியல் - 1 - (16-11-2020 முதல் 15-12-2020 வரை)

675 | 1 | IXT2363059 பெயர்: நந்தினி தந்தை பெயர்: மணிவண்ணன் வீட்டு எண்: 6/122 வயது: 18 பாலினம் : பெண் Photo is Available	676 | 1 | IXT2390136 பெயர்: கீர்த்திகா தந்தை பெயர்: ரமேஷ் வீட்டு எண்: 1/74 வயது: 20 பாலினம் : பெண் Photo is Available	677 | 1 | IXT2390516 பெயர்: ஆர்த்தி தந்தை பெயர்: ரமேஷ் வீட்டு எண்: 1/74 வயது: 19 பாலினம் : பெண் Photo is Available
678 | 1 | IXT2407484 பெயர்: கனகலட்சுமி தந்தை பெயர்: சஞ்சீவி வீட்டு எண்: 1/76 வயது: 22 பாலினம் : ஆண் Photo is Available	679 | 1 | IXT2415933 பெயர்: மீரா தந்தை பெயர்: சதாசிவம் வீட்டு எண்: 1/14 வயது: 18 பாலினம் : பெண் Photo is Available	680 | 1 | IXT2422731 பெயர்: குமார் தந்தை பெயர்: வேணுகோபால் வீட்டு எண்: 2/549 வயது: 59 பாலினம் : ஆண் Photo is Available
681 | 1 | IXT2422756 பெயர்: நவீனா தந்தை பெயர்: ரவி வீட்டு எண்: 1/12 வயது: 24 பாலினம் : பெண் Photo is Available	682 | 2 | IXT2440600 பெயர்: தினகரன் தந்தை பெயர்: பஞ்சாச்சாராமீ வீட்டு எண்: 1/89 வயது: 42 பாலினம் : ஆண் Photo is Available	683 | 1 | IXT2441137 பெயர்: லோகேஷ்வரி கணவர் பெயர்: சதீஷ் குமார் வீட்டு எண்: 2/26 வயது: 21 பாலினம் : பெண் Photo is Available
684 | 1 | IXT2441152 பெயர்: இன்பவள்ளி தந்தை பெயர்: முரளி வீட்டு எண்: 2/664 வயது: 18 பாலினம் : பெண் Photo is Available	685 | 1 | IXT2441210 பெயர்: கௌதம் தந்தை பெயர்: சதீஷ் வீட்டு எண்: 3/599 வயது: 20 பாலினம் : ஆண் Photo is Available	686 | 1 | IXT2441236 பெயர்: அருண் ராஜ் தந்தை பெயர்: தேவராஜ் வீட்டு எண்: 2/664 வயது: 23 பாலினம் : ஆண் Photo is Available
687 | 1 | IXT2444032 பெயர்: தினேஷ் குமார் தந்தை பெயர்: சதீஷ் குமார் வீட்டு எண்: 1/84 வயது: 22 பாலினம் : ஆண் Photo is Available	688 | 1 | IXT2444081 பெயர்: பாலாஜி தந்தை பெயர்: பர்குணன் வீட்டு எண்: 3/83 வயது: 22 பாலினம் : ஆண் Photo is Available	689 | 1 | IXT2445153 பெயர்: நிவேதா தந்தை பெயர்: ஆனந்தன் வீட்டு எண்: 1/14 வயது: 20 பாலினம் : பெண் Photo is Available
690 | 1 | IXT2445211 பெயர்: சரோஜினி தந்தை பெயர்: மாரிமுத்து வீட்டு எண்: 1/19 வயது: 18 பாலினம் : பெண் Photo is Available	691 | 1 | IXT2445344 பெயர்: வேலாயுதம் தந்தை பெயர்: பக்கிரிசாமீ வீட்டு எண்: 1/19 வயது: 41 பாலினம் : ஆண் Photo is Available	

வாக்காளர்களின் தொகுப்பு

A) வாக்காளர்களின் எண்ணிக்கை

		பட்டியல் வகை	பட்டியல் விவரம்	வாக்காளர்களின் எண்ணிக்கை			
				ஆண்	பெண்	மூன்றாம் பாலினம்	மொத்தம்
I	அடிப்படை பட்டியல்	அடிப்படை பட்டியல்	சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021-ன் அடிப்படைப்பட்டியல்	330	344	0	674
II	சேர்த்தல் பட்டியல்	துணை பட்டியல் 1	சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2021	8	9	0	17
III	நீக்கல் பட்டியல்	துணை பட்டியல் 1	சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2021	4	4	0	8
				334	349	0	683

B) திருத்தங்களின் எண்ணிக்கை

பட்டியல் வகை	பட்டியல் விவரம்	திருத்தங்களின் எண்ணிக்கை
துணை பட்டியல் 1	சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2021	6
மொத்தம் :		6

வாக்காளர் பதிவு அதிகாரியின் கையொப்பம்

E-Expired S-Shifted/Change of Residence R-Duplicate M-Missing Q-Disqualified